

**ஆண்டு அறிக்கை
2020**

தவிசாளரின் வாழ்த்துச் செய்தி



அதிகாரசபையின் செயலாற்றுகையினை விபரமாக எடுத்துக் கூறும் 2020 ஆம் ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் (பாஅஅ) அதிகாரசபையின் வருடாந்த அறிக்கையினைச் சமர்ப்பிப்பதையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். நாட்டில் கோவிட் - 19 நோய்த் தொற்று காரணமாக நிச்சயமற்ற சூழ்நிலை நிலவிய போதிலும், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது 2020 ஆம் ஆண்டில் முன்னேற்றகரமான நிலைமையினைத் தோற்றுவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எமது முதன்மை நியதிச்சட்ட நோக்கமானது போட்டி வியாபாரச் சூழலில் பாவனையாளரினைப் பாதுகாப்பதாக அமைந்திருந்தது. இந்த இலக்கினை நோக்கியதாக, எமது குழுவின் முழுமையான பங்குபற்றுதலுடன் மிகவும் காத்திரமான முறையில் குறுகிய காலத்தில் நடவடிக்கையினை எடுக்க நாம் விரும்புகின்றோம்.

அறிவு மிகுந்த பாவனையாளர் மற்றும் வர்த்தக சமூகங்களே எமது சொத்து என நாம் நம்புகின்றமையால், அதிகாரசபையானது பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் அறிவூட்டுவதற்காக முறையே 147 பொது மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் 88 வர்த்தகர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தியுள்ளது. பாவனையாளர் உரிமைகள் மீதான இளைய தலைமுறையின் விழிப்புணர்வினை வலுவூட்டும் நோக்குடன், குறித்த ஆண்டில் 85 பாடசாலை விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களும் நடாத்தப்பட்டுள்ளன.

15,923 வெற்றிகரமான திடீர் சோதனைகள் நடாத்தப்பட்டு தவறிழைத்த வியாபாரிகளுக்கெதிராக 14,906 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் குற்றப்பண விதிப்பனவின் மூலம் ரூபா.65 மில்லியன் தொகையானது ஈட்டப்பட்டுள்ளது.

நாட்டில் தரமான பொருட்களின் கிடைப்பனவினை உறுதிப்படுத்தும் நோக்குடன், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது இலங்கை கட்டளைகள் நிறுவகம், இலங்கைச் சுங்கம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றது. மேலும், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது பாவனையாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு சட்டவாக்கங்களினை வகுப்பதிலும் கொள்கை

மட்டத்தில் பாரியளவிலான பங்களிப்பினையும் வழங்கிய தேசிய மட்டத்திலான குழுக்களில் பிரதிநிதித்துவம் வகித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களும் மூடப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளும் இடம்பெற்றிருந்த போதிலும், நாம் 1978 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளதுடன் பெரும்பாலான முறைப்பாடுகளுக்கு அதிகாரசபையினால் நிவாரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இணைய வழி மூலமாக மேற்கொள்ளப்படும் கொள்வனவுகளின் போக்கானது 2020 ஆம் ஆண்டில் கணிசமானளவு அதிகரித்துள்ள அதேவேளையில், இணைய வழி மூலமான வியாபாரத்திற் கெதிரான முறைப்பாடுகளும் அதிகரித்துள்ளன. எனவே, பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் உரிமைகளை மேலும் பாதுகாப்பதற்காக பாவனையாளர் அலுவல் அதிகாரசபைச் சட்டத்தினைத் திருத்தும் செயன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன.

எமது ஒட்டுமொத்த சபையுடனும் இணைந்து, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை ஊழியர்கள் எவ்வாறு ஒவ்வொரு சவாலையும் எதிர் கொண்டார்கள் என்பது குறித்து நான் எப்போதும் பெருமையுடன் நினைத்துப் பார்க்கின்றேன். உலகளாவிய ரீதியில் நோய்த் தொற்று அச்சுறுத்தல் நிலவிய போதிலும், தேவையான போதெல்லாம் பாவனையாளருக்கு இடையூறு அற்ற சேவையினை வழங்கி கடந்த ஆண்டில் இத்தகைய புதிய வெற்றிகளை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்காக நாம் அவர்களுக்கு நன்றி கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

கௌரவ. வர்த்தக அமைச்சர், கௌரவ கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, பாவனையாளர் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பெறுமதிமிக்க ஆலோசனைகளையும், ஊக்குவிப்பினையும் மற்றும் வழிகாட்டுதல்களையும் வழங்கியமைக்காக மேற்குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.



மேஜர் ஜெனரல் (ஓய்வு) சாந்த திசாநாயக்க
தவிசாளர்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை

நோக்கு

ஒழுக்கம் நிறைந்த வியாபார கலாச்சாரமொன்றின் கீழ் நன்றாகப் பாதுகாக்கப்பட்ட பாவனையாளர் உலகமொன்றினை அடைதல்

செயற்பணி

பாவனையாளர் வலுவூட்டுதல், வர்த்தக ஒழுங்கு விதிகள் மற்றும் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்தல் என்பவற்றினூடாக பாவனையாளரின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல்

எமது ஒருங்கிணைந்த நோக்கங்கள்

- (1) வியாபார ஒழுங்குபடுத்தல்களினூடாக பாவனையாளரை சிறப்பாக வைத்திருத்தல்
- (2) நியாயமற்ற வர்த்தக செயற்பாடுகளினால் பாதிக்கப்படுகின்ற பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- (3) பாவனையாளருக்கு அறிவூட்டுதல் மற்றும் விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் ஆகியவற்றினூடாக பாவனையாளரை வலுவூட்டுதல்
- (4) வர்த்தக போட்டி எதிர் செயற்பாடுகளுக்கெதிராக வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களைப் பாதுகாத்தலும் போட்டியை ஊக்குவித்தலும்
- (5) திறனைக் கட்டியெழுப்புவதனூடாக அதிகாரசபையின் செயற்திறனை மேம்படுத்துதல்

ஒருங்கிணைந்த நம்பிக்கை கோட்பாடுகள்

- நம்பிக்கை
செயலாற்றுகையில் நிலைமாறாத் தன்மையினைப் பேணுதலும் நம்பிக்கைத் தன்மையினை உறுதி செய்தலும்.
- நேர்மையும் நல்லிணக்கமும்
அனைத்து நடவடிக்கைகளிலும் உண்மையினையும் நியாயத்தினையும் சரியான நிலைப்பாட்டினையும் கொண்டதாக இருத்தல்
- பொறுப்புடமை
நிறைவேற்றப்பட்ட அனைத்து செயற்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மைக்கும் ஏற்புடமைக்கும் பொறுப்பாயிருத்தல்
- குழுச் செயற்பாடு
அனைத்து ஊழியர்களும் ஒவ்வொருவருடனும் முறையான தொடர்பாடல் மற்றும் நெகிழ்வுத் தன்மை என்பவற்றுடன் பரஸ்பர புரிந்துணர்வு, மதிப்பு மற்றும் நம்பிக்கை என்பவற்றினை மேம்படுத்தும் வகையில் இணைந்து செயலாற்றுதல்.
- அங்கீகாரம்
ஊழியர்களின் மிகச் சிறந்த செயலாற்றலினை மெச்சுதலும் பாராட்டுதலும்.
- இணக்கப்பாடு
வழங்கப்பட்ட பணியினை நிறைவேற்றுவதற்கான அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடு.
- ஆக்கபூர்வமான செயலாற்றுகை
சேவைகளினை வழங்குவதற்கான விருப்பமும் தயார் நிலையும்.
- ஆக்கமும் புத்தாக்கமும்
அனைத்து விடயங்களிலும் தொடர்ச்சியான மேம்பாட்டினை ஏற்படுத்துவதற்காக புதிய உத்திகளினைக் கண்டுபிடித்தல்.

1 ஆவது மற்றும் 2 ஆவது மாடி,
கூ.மொ.தா. செயலக கட்டிடம்,
27, வொக்ஸோல் வீதி,
கொழும்பு .02
2021.12.10

கௌரவ. கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர்.

கௌரவ. இராஜாங்க அமைச்சர் அவர்கட்கு,

1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(2) ஆம் பிரிவின் நியதிகளின்படி, 2020
ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையுடன் கணக்காய்வு செய்யப்பட்ட ஐந்தொகை, வருமான
செலவுக் கணக்குகள் மற்றும் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை என்பவற்றினை
இத்துடன் சமர்ப்பிக்கின்றேன்.

தங்கள் உண்மையுள்ள,



தவிசாளர்

**பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை
வருடாந்த அறிக்கை – 2020**

பொருளடக்கம்

பக்கம்

1. எம்மைப் பற்றி		
1.1 அறிமுகம் - - - - -		01
1.2 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் அமைப்பு விதி-		01
1.3 அதிகாரசபையின் பதவியினர் - - - - -		02
1.4 பாவனையாளர் அலுவல்கள் பேரவை - - - - -		02
2. அதிகாரசபையின் நோக்கங்கள் - - - - -		03
3. அதிகாரசபையின் தொழிற்பாடுகள் - - - - -		03-04
4. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரபையின் /பாவனையாளர் அலுவல்கள் பேரவையின் செயல்நிறைவேற்றம் – 2020		05-20
5. 2020 டிசம்பர் 31 இலுள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று - -		21-22
6. 2020 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான விரிவான நிதி -- செயலாற்றுகை பற்றிய கூற்று		23
7. 2020 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான காசுப்பாய்ச்சல் கூற்று -		24
8. 2020 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை		25-33
9. கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை மீதான தவிசாளரின் கருத்துரைகள் - -		34-41

எம்மைப் பற்றி

1.1 அறிமுகம்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, 1979 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாவனையாளர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் நியாய வியாபார ஆணைக்குழுச் சட்டம் மற்றும் 1950 ஆண்டின் விலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் என்பனவற்றினை இரத்துச் செய்து அவற்றிற்குப் பதிலாக ஆக்கப்பட்ட 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டதாகும்.

இச்சட்டத்தின் முகவுரையின்படி, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் ஒட்டு மொத்த நோக்கமானது, வர்த்தக ஒழுங்குவிதி, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைச் சீராகப் பேணுதல், நியாயமற்ற வர்த்தக செயற்பாடுகளுக்கெதிராக வர்த்தகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களைப் பாதுகாத்தல், மற்றும் வர்த்தக செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளினூடாக பாவனையாளர்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பினை வழங்குவதேயாகும். மேலும், பொருட்கள் மற்றும் சேவைகளின் வியாபாரிகள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கிடையே சாத்தியமானதும் ஆரோக்கியமானதுமான போட்டியினைப் பேணும் அதேவேளையில் போட்டி விலையிடலினை ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

1.2 அதிகாரசபையின் அமைப்பு விதி

சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, அதிகாரசபையானது சட்டத்தில் விதித்துரைக்கப்பட்ட தகைமைகள் மற்றும் அனுபவங்களைக் கொண்டுள்ள ஆட்களையும் அமைச்சரினால் நியமிக்கப்படும் தவிசாளர் மற்றும் பத்திற்குக் குறையாத எணைய உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

அதிகாரசபையின் உறுப்பினர்கள்

2020 இன் இறுதியிலுள்ளவாறு பதவிகளை வகித்த உறுப்பினர்களின் பெயர்கள் பின்வருமாறு:

1. மேஜர் ஜெனரல். டி.எம்.எஸ். திசாநாயக்க (ஓய்வு)	தவிசாளர்
2. திரு.சாலிய சரத் குமார	முழு நேர உறுப்பினர்
3. திரு.டப்.டப்.ஏ.பஸ்நாயக்க	முழு நேர உறுப்பினர்
4. திரு.துசான் குணவர்தன	முழு நேர உறுப்பினர்
5. திரு.பி.எம்.கே.ஹெட்டியாராச்சி	திறைசேரி பிரதிநிதித்துவம்
6. கலாநிதி.ஜே.சந்திக சனத்	உறுப்பினர்
7. திரு.லங்கா பிரிய அபேவர்தன	உறுப்பினர்
8. திரு.ஆர்.சிசிரநாத் அதிகாரி	உறுப்பினர்
9. திரு.எம்.எஸ்.வி.லக்ஸ்மன் சமரவீர	உறுப்பினர்
10. திரு.எம்.டப்.ஏ.சி.விஜேசூரிய	உறுப்பினர்
11. திரு.ஹர்சித விராஜ் ஹர்சன பெரேரா	உறுப்பினர்

1.3 அதிகாரசபையின் பதவியினர்

மேஜர் ஜெனரல். டி.எம்.சாந்த திசாநாயக்க (ஓய்வு) 2019.12.20 இலிருந்து தவிசாளராக தொடர்ந்து சேவையாற்றி வருவதுடன் திரு.எம்.எஸ்.எம்.பவுஸர் 2018.09.04 இலிருந்து 2020.09.30 வரையில் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகமாக சேவையாற்றியுள்ளதுடன் திருஜே.எம்.எஸ்.என்.ஜயசிங்க 2020.02.14 இலிருந்து 2020.10.02 வரையிலும் திரு.டி.எம்.எஸ்.திசாநாயக்க 2020.10.02 இலிருந்து தொடர்ந்தும் பணிப்பாளர் நாயகமாக சேவையாற்றி வருகின்றார்.

பாவனையாளர் அலுவல்கள்அதிகாரசபையின் பிரிவுத் தலைவர்கள்

திருமதி. தீப்சி திரேசா M.PA [PIM- சிறி ஜயவர்தனபுர] – சட்டத்தரணி பணிப்பாளர் – இணக்க மற்றும் அமுலாக்கல்	2. திரு.டப்.டப்.ஏ.கே.பண்டார B.Sc (பெறுமதி மதிப்பீடு) விசேட பணிப்பாளர் – பாவனையாளர் அலுவல்கள் மற்றும் தகவல் 2019.10.01 இலிருந்து
செல்வி.சமந்தா கருணாரத்ன B.A (Econ) Sp (Hons), M. A. (Economics) பதில் பணிப்பாளர் – போட்டி ஊக்குவிப்பு	திரு.சம்பத் அங்குலுகஹ B. Com (Sp) Hons, MBA, MIM (SL),AIPM(SL), AUKAP, PG Dip in Pers & HRM, Dip in PM பணிப்பாளர் – மனிதவளங்கள் மற்றும் நிருவாகம்
திரு.டப்.எம்.பிரியந்த MPM, B.Com (Sp) Hons, AIPFM, DPFM பணிப்பாளர் - நிதி	திருமதி.நிரஞ்லா ஜெகநாதன் ACA, MBA (ஜயவர்தனபுர) பணிப்பாளர் - விலையிடல் முகாமைத்துவம்
செல்வி.ரஷிகா சாவித்திரி விஜேசேகர B.Sc கணக்கீடு (Sp) Hon USJ, CBA,MAAT - உள்ளக கணக்காய்வாளர்	

1.4 பாவனையாளர் அலுவல்கள் பேரவை

இந்தப் பேரவையானது வர்த்தகசார் சட்டத்துறை, வியாபார தொழில்முயற்சி முகாமைத்துவம், வர்த்தக செயற்பாடுகள் மற்றும் பாவனையாளர் அலுவல்கள் ஆகிய துறைகளில் பரந்துபட்ட அனுபவத்தினைக் கொண்ட மூன்று நிபுணர்களினைக் கொண்டதாக தாபிக்கப்பட்டுள்ளது. இது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் குறித்துரைக்கப்படும் அனைத்து கோரிக்கைகளினையும் கவனத்தில் கொண்டு அவற்றிற்கான தீர்வினை வழங்குகின்றது. அத்துடன், சட்டத்தின் பிரிவு 38 இன் கீழ் போட்டி எதிர் நடவடிக்கைகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கும் தீர்மானம் நிறைவேற்றுவதற்கும், பிரிவு 19 இன் கீழ் ஆகக்கூடிய சில்லறை விலையினை நிர்ணயிப்பதற்கும் பிரிவுகள் 19 மற்றும் 20 இன் கீழ் ஆகக்கூடிய விலைகளினை அறவிடுவது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதற்குப் பொறுப்பு வாய்ந்ததாகும்.

1.5 பாவனையாளர் அலுவல்கள் பேரவையின் உறுப்பினர்கள்

- திரு.எம்.எஸ்.என்.சம்சுதீன் - தலைவர்
திரு.எச்.விஜேவர்தன - உறுப்பினர்
- உறுப்பினர்

செல்வி.ரங்கிகா கொண்டரகமகே (சட்டத்தரணி) - பேரவைச் செயலாளர் - 2019.08.01 - 2020.01.12.

2. அதிகாரசபையின் நோக்கங்கள்

- அ. பாவனையாளர்களின் உயிருக்கும் சொத்துக்கும் தீங்கு விளைவிக்கும் வகையிலான பண்டங்களின் விற்பனை அல்லது அத்தகைய சேவைகளின் வழங்கல்களிலிருந்து பாவனையாளர்களைப் பாதுகாத்தல்
- ஆ. நியாயமற்ற வர்த்தக செயற்பாடுகளுக்கெதிராக பாவனையாளர்களைப் பாதுகாப்பதுடன் பாவனையாளர்களின் நலன்களில் கூடிய அக்கறை செலுத்துவதற்கு உத்தரவாதமளித்தல்
- இ. இயன்றவரையில் பாவனையாளர்கள் நியாயமான விலைகளில் பொருட்களையும் சேவைகளையும் போதுமானளவில் பெற்றுக் கொள்வதனை உறுதிப்படுத்துதல்
- ஈ. நியாயமற்ற வர்த்தக செயற்பாடுகள், மட்டுப்படுத்தப்பட்ட வியாபார செயற்பாடுகள் அல்லது வேறு வகையில் பாவனையாளர்கள் வர்த்தகர்களினால் சுரண்டப்படுவதற்கு எதிராக நிவாரணம் கோருதல்

3. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தொழிற்பாடுகள்

1. தொழில் முயற்சியாளர்களுக்கிடையிலான கட்டுப்படுத்தல்கள் அல்லது நீக்குதல்கள்
அ. கட்டுப்பாடான வர்த்தக உடன்படிக்கைகள்
ஆ. விலை தொடர்பில் தொழில் முயற்சிகளுக்கிடையில் ஒழுங்குகளை மேற்கொள்ளுதல்
இ. சந்தையினுள் அல்லது சந்தையின் கணிசமான பகுதியில் உள்நாட்டு வர்த்தகம் அல்லது பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலான ஆதிக்க நிலையினைக் கட்டுப்படுத்துதல், அல்லது
ஈ. உள்நாட்டு அல்லது சர்வதேச வர்த்தக அல்லது பொருளாதார அபிவிருத்திக்கு எதிராக பாதிப்பை ஏற்படுத்துகின்ற ஏதாவது போட்டியை கட்டுப்படுத்துதல்
2. போட்டி எதிர் செயற்பாடுகள் மற்றும் ஆதிக்க நிலையினை துஷ்பிரயோகம் செய்தல் என்பன பற்றி புலனாய்வு செய்தல் அல்லது விசாரணை செய்தல்
3. பொருட்கள் சேவைகளை வழங்குவோருக்கிடையில் பயன்தரவல்ல போட்டியை பேணுதலும் முன்னேற்றுவதும் மேம்படுத்துதலும்
4. பாவனையாளர்கள், கொள்வனவாளர்கள் மற்றும் பொருட்கள் சேவைகள்ப்பயன்படுத்தும் ஏனையோர்கள் அத்தகைய பொருட்கள் சேவைகளின் விலைகள், கிடைப்பனவு, தரம் வழங்கப்பட்ட வகை தொடர்பில் அவர்களின் நலன்களை மேம்படுத்துதலும் உரிமைகளை முன்னேற்றுவதும் பாதுகாப்பதும்

5. கொள்வனவு செய்யப்படக்கூடிய பண்டங்களினதும் சேவைகளினதும் தரம், ஆற்றல், தூய்மை, தராதரங்கள் மற்றும் விலைகள் தொடர்பில் பாவனையாளர்களுக்கு அறியத்தருதல்
6. இச்சட்டத்தில் விதித்துரைக்கப்பட்டுள்ள ஏதேனும் விடயம் தொடர்பில் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ளுதல்
7. பயனுறுதி குறைந்த போட்டி சந்தைகளில் போட்டி விலைகளை ஊக்குவித்தல்
8. சந்தை நிலமைகள் மற்றும் பாவனையாளர் அலுவல்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளல், அறிக்கைகளை பிரசுரித்தல் மற்றும் அவை தொடர்பில் பொது மக்களுக்கு தகவல் கொடுத்தல்
9. அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் வினைத்திறன் ஆய்வுகளை மேற்கொள்ளுதல்
10. பாவனையாளர்களின் உரிமைகள், சிறந்த உடல் நிலை, இடர்காப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பாவனையாளர்களுக்கான அறிவூட்டும் நடவடிக்கைகளை ஊக்குவித்தல்
11. பிற நிறுவனங்களுடன் சந்தை நிலைமைகள், பாவனையாளர் அலுவல்கள் தொடர்பிலான தகவல் பரிமாற்றத்தினை ஊக்குவித்தல்
12. பாவனையாளர் அமைப்புக்களின் தாபித்தலை மேம்படுத்துதல், உதவியளித்தல் மற்றும் ஊக்குவித்தல்
13. அதிகாரசபையினால் வழங்கப்பட்ட ஏதேனும் சேவைகள் தொடர்பில் ஏதேனும் அறவீடுகள் அல்லது கட்டணங்களை விதித்தல்
14. அதிகாரசபையின் தொழிற்பாடுகளை நிறைவேற்றுவதற்கான வசதிப்படுத்தல்களை மேற்கொள்வதற்குத் தேவையாகவுள்ள குழுவை அல்லது குழுக்களை நியமித்தல்
15. அதிகாரசபையின் நோக்கத்தினை அடைவதற்கு தேவையாகவுள்ள ஏனைய நடவடிக்கைகளையும் அதிகாரசபையின் தொழிற்பாடுகளை பயனுறுதியுடன் நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்தல்

4. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் செயலாற்றுகை

நிருவாக கட்டமைப்பின்படி, அதிகாரசபையானது 6 பணிப்பாளர்களின் கீழ் தொழிற்படுகின்ற 6 பிரிவுகளினையும் உள்ளக கணக்காய்வுப் பிரிவினையுங் கொண்டுள்ளது. அவையாவன;

- 1) பாவனையாளர் அலுவல்கள் மற்றும் தகவல்
- 2) இணக்க மற்றும் அமுலாக்கல்
- 3) விலையிடல் மற்றும் முகாமைத்துவம்
- 4) போட்டி ஊக்குவிப்பு
- 5) நிதி
- 6) மனித வளம் மற்றும் நிருவாகம்
- 7) உள்ளக கணக்காய்வு

2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் செயலாற்றுகையானது பின்வருமாறு தரப்படுகின்றது;

1. தீங்கு விளைவிக்கக்கூடியதும் தரம் குறைந்ததுமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கெதிராக பாவனையாளர்களினைப் பாதுகாத்தல்.

அ. சட்டத்தின் பிரிவு 10 மற்றும் 12 இன் கீழ் வழங்கப்பட்ட பணிப்புரைகள் பணிப்புரை இல.72 :உற்னாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி அல்லது நெல்லினை விலங்குணவுத் தயாரிப்புக்காக நேரடியானவோ அல்லது விலங்குணவுத் தயாரிப்புக்கான வேர்மானமாகவோ உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் அல்லது விநியோகஸ்தர்கள் பயன்படுத்துவதனை தடை செய்தல்.

பணிப்புரை இல. 73: அனைத்து உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்களும் அனைத்து மூன்று மொழிகளிலும் அட்டவணையில் விதித்துரைக்கப்பட்ட தகவல்களை குறிப்பிடுவது கட்டாயமானாகும். (2019.12.31 ஆம் திகதிய 2156/16 ஆம் இல. வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 71 ஆம் இல. பணிப்புரையினை இரத்துச் செய்தல்.)

பணிப்புரை இல. 74 : NMRA கை சுத்திகரிப்பான்களை பதிவு செய்தல் கட்டாயமானதாகும்.

ஆ. சட்டத்தின் பிரிவு 20(5) இன் கீழ் வழங்கப்பட்ட கட்டளைகள்

கட்டளை இல.58: 2016.07.14 ஆம் திகதிய 1975/68 ஆம் இல. வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பெரிய வெங்காயம் மீதான கட்டளை இல.39 இனை நீக்குதல்.

கட்டளை இல.59 – கோழி இறைச்சி மீதான ஆகக்கூடிய சில்லறை விலை.

கட்டளை இல. 60 – சோளம் மீதான ஆகக்கூடிய சில்லறை விலை.

கட்டளை இல.61 – மைசூர் பருப்பு, பெரிய வெங்காயம் மற்றும் தகரத்திலடைக்கப்பட்ட மீன் மீதான ஆகக்கூடிய சில்லறை விலையினை இரத்துச் செய்தல்.

2017.12.06 ஆம் திகதிய 2048/30 ஆம் இல. வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட மைசூர் பருப்பு மீதான கட்டளையினை இரத்துச் செய்தல்.

2020.02.24 ஆம் திகதிய 2164/7 ஆம் இல. வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பெரிய வெங்காயம் மீதான கட்டளை இல.58 இனை இரத்துச் செய்தல்.

2016.07.14 ஆம் திகதிய 1975/68 ஆம் இல. வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட தகரத்திலடைக்கப்பட்ட மீன் மீதான கட்டளை இல.39 இனை இரத்துச் செய்தல்.

கட்டளை இல. 62 – அரிசியின் சில வகைகள் மீதான ஆகக்கூடிய சில்லறை விலை

2019.12.19 ஆம் திகதிய 2154/19 ஆம் இல.கட்டளை இல.5 இனை இரத்துச் செய்தல்.

கட்டளை இல. 63 – மஞ்சள் தூள் மீதான ஆகக்கூடிய சில்லறை விலை

கட்டளை இல. 64 – கட்டளை இல.52 மற்றும் 53 இனை இரத்துச் செய்தல் (சீனி மீதான ஆகக்கூடிய சிலறை விலை – 12.10.2018)

கட்டளை இல. 65 – 2020.03.17 ஆம் திகதிய “மைசூர் பருப்பு” மற்றும் “தகரத்திலடைக்கப்பட்ட மீன்” குறித்த கட்டளையினை இரத்துச் செய்தல்.

கட்டளை இல.66 – குறித்த சில அரிசி வகைகளுக்கான ஆகக்கூடிய சில்லறை விலையினை நிர்ணயித்தல்.

(2020.04.10 ஆம் திகதிய 62 ஆம் இல. கட்டளையினை இரத்துச் செய்தல்.

கட்டளை இல.67 – டெங்கு மற்றும் முழுமையான குருதி கணிப்பீட்டுக்கான NSE Antigen பரிசோதனைக்கான ஆகக்கூடிய சில்லறை விலையினை விதித்தல்.

கட்டளை இல.68 – 2020.04.21 ஆம் திகதிய 2172/5 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை இலக்கம்.63 (மஞ்சள் தூள்) இனை இரத்துச் செய்தல்.

கட்டளை இல.69 – தேங்காய் மீதான ஆகக்கூடிய சில்லறை விலை

கட்டளை இல.70 – உற்பத்தியாளர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்களுக்கான அரிசி தொடர்பான ஆகக்கூடிய சில்லறை விலை.

கட்டளை இல. 71 – வெள்ளைச் சீனி தொடர்பான ஆக்கூடிய சில்லறை விலை

இ. இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த பொருட்களை கண்காணித்தல்
நாட்டிற்குள் நுழைவு சாவடிகளினூடாக தரம் குறைந்த பொருட்கள் நுழைவதனை தவிர்ப்பதற்கு இலங்கை கட்டளைகள் நிறுவகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள பரிசோதனைத் திட்டத்தின் கீழ் அத்தகைய 97 சந்தர்ப்பங்களில் இலங்கை கட்டளைகள் நிறுவகமானது அவற்றினை மீள ஏற்றுமதிய செய்யும்படி பரிந்துரை செய்துள்ளது.

ஈ. தேசியக் குழுக்களினைப் பிரதிநிதித்துவப்படுத்துதலும் பாவனையாளர்களைப் பாதுகாப்பதற்கான கொள்கைகள் / சட்டவாக்கத்தினை அறிமுகப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்தலும்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது சுகாதார அமைச்சு, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு, சுற்றுப்புறச் சூழல் அமைச்சு, மின்சக்தி மற்றும் வலு அமைச்சு மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான தேசியப் பேரவை ஆகிய அமைச்சுக்களின் கீழ் தொழிற்பட்டு வருகின்ற தேசிய மட்டத்திலான குழுக்களினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் பாவனையாளர்களைப் பாதுகாப்பதற்கான கொள்கைகள் மற்றும் சட்டவாக்கங்களினை அறிமுகப்படுத்துவதற்கான பங்களிப்பினையும் வழங்கி வருகின்றது.

2. ஏமாற்று நடவடிக்கைகள் மற்றும் நியாயமற்ற வர்த்தக செயற்பாடுகளுக்கெதிராக பாவனையாளர்களைப் பாதுகாத்தல்

அ. வர்த்தக சமூகத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

சிவில் சமூகத்தினைச் சென்றடையக் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் நலிவடைந்த குழுக்களினை பாதுகாத்தல், தரமுயர்த்துதல் மற்றும் வலுவூட்டுதல் போன்ற செயற்பாடுகள் போட்டி ஊக்குவிப்பினை ஏற்படுத்துவதற்கான வினைத்திறன் வாய்ந்த நடவடிக்கைகளாகும். இது திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட வியாபாரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களினூடாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில், அதிகாரசபையானது வியாபார சமூகத்திற்காக 88 நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தியுள்ளது.

அட்டவணை - 1 - 2020 இல் நடாத்தப்பட்ட வியாபாரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள்

மாகாணம்	மாவட்டம்	வியாபாரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள்
		நிகழ்ச்சித்திட்டங்களின் எண்ணிக்கை
மத்திய மாகாணம்	கண்டி	09
	மாத்தளை	-
	நுவரெலியா	07
கிழக்கு மாகாணம்	அம்பாறை	01
	மட்டக்களப்பு	01
	திருகோணமலை	-
வட மத்திய மாகாணம்	அநுராதபுரம்	11
	பொலநறுவை	-
வட மாகாணம்	யாழ்ப்பாணம்	01
	கிளிநொச்சி	05
	மன்னார்	07
	முல்லைத்தீவு	02
	வவுனியா	05
வட மேல் மாகாணம்	குருநாகல்	10
	புத்தளம்	-
சப்பிரகமுவ மாகாணம்	கேகாலை	01
	இரத்தினபுரி	06
தென் மாகாணம்	காலி	-
	ஹம்பாந்தோட்டை	-
	மாத்தறை	-
ஊவா மாகாணம்	பதுளை	01
	மொனராகலை	16

மேல் மாகாணம்	கொழும்பு	-
	கம்பஹா	03
	களுத்துறை	02
மொத்தம்		88

ஆ. சந்தை திடீர் சோதனைகளும் புலனாய்வு நடவடிக்கைகளும்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின்படி, லேபலில் அறிவித்தல்கள் குறிக்கப்படுவதனை மீறுதல், குறிக்கப்பட்ட விலையிலும் அதிகமாக விற்பனை செய்தல், பொருட்களை விற்பனை செய்ய மறுத்தல், பொருட்களினை உரித்துடமையினை நிராகரித்தல், பொருட்களைப் பதுக்குதல், அதிகாரசபையின் எழுத்து மூலமான முன்னறிவித்தலின்றி குறித்த சில் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளினை அதிகரித்தல், விலை விபரப்பட்டியலினைக் காட்சிப்படுத்தாமை, கொள்வனவாளர்களுக்கு பற்றுச் சீட்டு வழங்காமை, தவறான அல்லது ஏமாற்று நடத்தை மற்றும் தயாரிப்பாளர்கள் / வியாபாரிகளினால் பொய்யான பிரதிநிதித்துவங்களை வகித்தல் என்பனவற்றினைக் கண்டறிவதற்காக திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குற்றமிழைக்கும் வியாபாரிகள் உரிய நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு சட்டத்தின் 60 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளின் அடிப்படையில் தண்டப்பணம் விதிக்கப்படுகின்றன.

**அட்டவணை - 2 – சந்தை திடர் சோதனைகள் மற்றும் விதிக்கப்பட்ட தண்டப்
பணங்களின் முன்னேற்றம்**

மேற்கொண்ட நடவடிக்கைகள் (இலக்கு)	திடர் சோதனைகளின் எண்ணிக்கை	வழக்குகளின் எண்ணிக்கை	விதிக்கப்பட்ட தண்டம் (ரூபா)
சந்தை திடர் சோதனைகள் மற்றும் புலனாய்வுகள்			
- பிரிவு 10 மீதான சந்தை புலனாய்வுகள் (பிரிவு 10 இன் கீழ் வழங்கப்பட்ட பணிப்புரைகளினை மீறுதல்)	5,381	5,167	26,159,300
- பிரிவு 11 மீதான சந்தை புலனாய்வுகள் (குறித்துரைக்கப்பட்ட விலையிலும் பார்க்க அதிக விலையில் விற்றல்)	166	124	630,000
- பிரிவு 12 மீதான சந்தை புலனாய்வுகள் (நியமங்களுடன் இணங்காமை)	259	272	1,623,500
- பிரிவு 15 மீதான சந்தை புலனாய்வுகள்	24	33	127,000
- பிரிவு 16 மீதான சந்தை புலனாய்வுகள் (ஏதேனும் பொருளின் உரித்துடமையை நிராகரித்தல்)	32	40	266,500
- பிரிவு 17 மீதான சந்தை புலனாய்வுகள் (பொருட்களைப் பதுக்கி வைத்தல்)	02	-	-
- பிரிவு 18 மீதான சந்தை புலனாய்வுகள் (ஆ.சி.விலையினை மீறுதல்)	08	16	78,500
- பிரிவு 20 மீதான சந்தை புலனாய்வுகள்	2,362	2,005	8,265,600
- பிரிவு 26 மீதான சந்தை புலனாய்வுகள் (விலைப் பட்டியலினைக் காட்சிப்படுத்தாமை)	5,184	4,763	14,207,400
- பிரிவு 28 மீதான சந்தை புலனாய்வுகள் (வியாபரிகள் கொள்வனவாளர்களுக்கு பற்றுசீட்டு வழங்குதல்.)	15	09	22,500
- பிரிவு 30 மீதான சந்தை புலனாய்வுகள் (தவறான அல்லது ஏமாற்று நடவடிக்கை)	1,653	1,551	8,884,700
- பிரிவு 30 மற்றும் 31 மீதான சந்தை புலனாய்வுகள் (தவறான மற்றும் பொய்யான பிரதிநிதித்துவம்)	756	808	4,616,300
- பிரிவு 31 மீதான சந்தை புலனாய்வுகள் (பொய்யான பிரதிநிதித்துவம்)	81	118	597,500
மொத்த திடர் சோதனைகளும் தண்டங்களும்	15,923	14,906	65,478,800

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் நடாத்தப்பட்ட விசேட திடீர் சோதனைகள்

01' பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது கனிய எண்ணெய் மூலவள பிரிவின் அங்கீகாரமின்றி பல்வேறுபட்ட நிறுவனங்கள் மற்றும் பண்டப் பெயர்களின் கீழ் தரங்குறைந்த அதிகாரமளிக்கப்படாத உராய்வு நீக்கி எண்ணெய் உற்பத்திகளினை சந்தைக்கு வழங்கி வருபவர்களைக் கைது செய்வதற்கு 2020.02.17 ஆம் திகதியன்று தடீர் சோதனையொன்றினை மேற்கொண்டிருந்ததுடன் ஏறக்குறைய ரூபா.25 இலட்சம் பெறுமதியான உராய்வு நீக்கி எண்ணெய்கள் கைப்பற்றப்பட்டன.



02' ர்சைர ஊஐயுஇ பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை என்பவற்றினால் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, கேக் தயாரிப்புக்கு காலாவதியான சேர்மானங்களினைப் பயன்படுத்தவதற்காக ஹெந்தலை மதீனா பூட்ஸ் தனியார் லிமிட்டிடல் 2020.02.01 ஆம் திகதியன்று கம்பஹா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் திடீர் சோதனையொன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கேக் தயாரிப்புக்குப் பயன்படுத்தவேன வைக்கப்பட்டிருந்த காலாவதியான சுமார்.17.5 தொன் சேர்மானங்களினை அகற்றுவதற்கு குறித்துரைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.



03' பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைமைச் செயலகத்தினால் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட தரங்குறைந்த முகக்கவசங்கள் தொடர்பில் 2020.01.30 மற்றும் 2020.01.31 ஆம் திகதிகளில் திடீர் சோதனைகள் நடாத்தப்பட்டன. குறித்த கடை உரிமையாளர்களுக்குத் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் அவற்றினை அகற்றுமாறு அவர்கள் கட்டாயப்பட்டனர்.




04' செத்தல் மிளகாயுடன் தரங் குறைந்த மிளகாயினை கலந்து விற்பனை செய்வதில் ஈடுபட்டவர்களினைக் கைது செய்யும் நோக்குடன் பாவனையாளர் அலுவலகத்தின் தலைமைச் செயலகத்தினால் 2020.02.02 ஆம் திகதியன்று திடீர் சோதனைகள் நடாத்தப்பட்டன. இச்சோதனையின் போது 25 பைகளினைக் கொண்ட 25 கி.கி. செத்தல் மிளகாய் கைப்பற்றப்பட்டது.




05' 2020.02.07 ஆம் திகதியன்று பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைமைச் செயலகத்தினால் நடாத்தப்பட்ட திடீர் சோதனையின் போது கொழும்பு 11 விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 2200 லீற்றர் பயன்படுத்திய மரக்கறி எண்ணெய் கைப்பற்றப்பட்டது.



பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் நடாத்தப்பட்ட விசேட திடீர் சோதனைகள்



பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் விதிக்கப்பட்ட தண்டங்கள்.



3. நியாயமற்று வர்த்தகச் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல்

அ. பாவனையாளர் முறைப்பாடுகளைக் கையாளுதல்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது சட்டத்தின் 13 மற்றும் 32 ஆம் பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளின் அடிப்படையில் பாவனையாளர் முறைப்பாடுகளைக் கையாளுகின்றது. அதிகாரசபையினால் தயாரிப்பாளர் அல்லது வியாபாரியினால் வழங்கப்பட்ட கட்டுறுத்து அல்லது உத்தரவாதத்திற்கு இணங்காத பொருட்களின் விற்பனை அல்லது சேவைகளின் வழங்கல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்ய முடியும்.

2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கையாளப்பட்ட பாவனையாளர் முறைப்பாடுகளின் முன்னேற்றமானது அட்டவணைகள் - 3 இல் தரப்படுகின்றது.

அட்டவணை - 3 பாவனையாளர் முறைப்பாடுகளைக் கையாளுதல்

	Total
பெறப்பட்ட முறைப்பாடுகள்	1978
(அ) தபால் மூலம்	1978
திடீர் சோதனைகள் (தலைமை அலுவலகம்/மாவட்ட அலுவலகம்)	1052
ஏனைய நிறுவனங்களுக்கு குறிப்பீடு செய்யப்பட்டவை	453
முறையான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக	31
மாவட்ட அலகுகளுக்கு குறிப்பீடு செய்வதன் மூலம் (தனிப்பட்ட நிவாரணத்திற்காக)	846
நிறைவு செய்யப்பட்ட முறைப்பாடுகள்	317

(முன்னைய ஆண்டு முறைப்பாடுகள் உள்ளடங்கலாக)

நீதிமன்ற வழக்குகள்

வகையீடு	2020
பாவனையாளர் வலுவூட்டல் அலகினால் தாக்கல் செய்யப்பட்ட புதிய வழக்குகள்.	14
விசாரணைக்கு எடுக்கப்பட்டவை	288
தண்டப்பணங்கள் (நீதிமன்ற வழக்குகளினால் பெறப்பட்டவை)	211,000.00

3. பாவனையாளர் அறிவூட்டலும் வலுவூட்டலும்

அ. பாவனையாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது பாவனையாளர்களுக்கு அவர்களின் பாவனையாளர் உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள், நடைமுறையிலுள்ள பாவனையாளர் சட்டம், சிறந்த பாவனையாளரின் பண்புகள் மற்றும் சிறந்த வியாபார செயற்பாடுகள் போன்றவை குறித்து அறிவூட்டுவதற்காக இலத்திரனியல் மற்றும் அச்ச ஊடகங்கள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள், கண்காட்சிகள் போன்றவற்றினைப் பயன்படுத்துகின்றது. மேற்குறித்த நிகழ்ச்சித்திட்டங்களுக்கு மேலதிகமாக, பாவனையாளர் உரிமைகள் தினமானது பாவனையாளர் குழுக்கள் மற்றும் வர்த்தக சமூகம் என்பவற்றின் பங்குபற்றுதலுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. பாவனையாளர் உரிமைகைள் மற்றும் சட்டத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பிலும் நாடளாவிய ரீதியிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.

அட்டவணை -5 - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள்

மாகாணம்	மாவட்டம்	வியாபாரிகள் விழிப்புணர்வு	பொது மக்கள்	பாடசாலை விழிப்புணர்வு
மத்திய மாகாணம்	கண்டி	09	08	01
	மாத்தளை	-	02	-
	நுவரெலியா	07	07	02
கிழக்கு மாகாணம்	அம்பாறை	01	21	10
	மட்டக்களப்பு	01	18	18
	திருகோணமலை	-		
வட மத்திய மாகாணம்	அநுராதபுரம்	11	01	07
	பொலநறுவை	-	02	01
வட மாகாணம்	யாழ்ப்பாணம்	01	12	04
	கிளிநொச்சி	05	09	03
	மன்னார்	07	02	04
	முல்லைத்தீவு	02	01	04
	வவுனியா	05	02	02
வட மேல் மாகாணம்	குருநாகல்	10	11	02
	புத்தளம்	-	05	03
சப்பிரகமுவ மாகாணம்	கேகாலை	01	03	01
	இரத்தினபுரி	06	08	-
தென் மாகாணம்	காலி	-	05	02

	ஹம்பாந்தோட்டை	-	04	-
	மாத்தறை	-	01	01
ஊவா மாகாணம்	பதுளை	01	01	06
	மொனராகலை	16	10	-
மேல் மாகாணம்	கொழும்பு	-	06	06
	கம்பஹா	03	02	-
	களுத்துறை	02	01	03
மொத்தம்		88	147	85

– பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள்



நுகர்வோர் விவகார அதிகாரசபையானது பாடசாலைகள் மற்றும் வர்த்தக சமூகத்தினருக்கு கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுத்தது.

4. போட்டி எதிர் நடவடிக்கைகளுக்கெதிராக வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களைப் பாதுகாத்தலும் ஆரோக்கியமான போட்டியனை ஊக்குவித்தலும்.

செயற்பாடு	மொத்தம்
<p><u>வியாபார நடவடிக்கைகளிலிருந்தான முறைப்பாடுகள் குறித்த விசாரணை</u></p> <p>போட்டி எதிர் மற்றும் நியாயமற்ற வர்த்தக செயற்பாடுகள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறையீடு செய்யப்பட்ட முறைப்பாடுகள் மீதான தலையீடு.</p> <ul style="list-style-type: none"> • முன்னைய காலப்பகுதியில் பெறப்பட்ட முறைப்பாடுகள் • குறித்த காலப்பகுதியில் பெறப்பட்ட முறைப்பாடுகள் • பேரவைக்கு குறிப்பீடு செய்யப்பட்ட முறைப்பாடுகள் • குறித்த காலப்பகுதியில் தீர்வு காணப்பட்ட முறைப்பாடுகள் • செயல்முறையிலுள்ள முறைப்பாடுகள் 	<p>18</p> <p>23</p> <p>-</p> <p>12</p> <p>29</p>
<p><u>போட்டி வழங்கலுக்கான கள நிலை மட்டத்தினைப் பேணுதல்</u></p> <p>2007/07/11 ஆம் திகதிய 1505/15 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் தற்போது ஐந்து உற்பத்திப் பொருட்கள் தொடர்பான அரசாங்க கொள்கை அமுலாக்கமானது</p>	

அடையாளங் காணப்பட்டுள்ளது.	
<ul style="list-style-type: none"> • பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் • முன்னெடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் 	212 212
அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான விலைக் கண்காணிப்பு – அறிக்கைகள் எதுவுமில்லை	
மரக்கறிகளின் நாளாந்த சில்லறை விலைகள் மீதான அறிக்கைகள்	50
அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விலைகள் மீதான அறிக்கைகள்	50 65
விசேட விலை அறிக்கைகள்	
ஆராய்ச்சி விடயம்	02
விசேட ஆய்வு	-
நடாத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள்	02
1977 இருவழி கையடக்கத் தொலைபேசி	வாரமொன்றுக்கு 3 நாட்கள் என்ற அடிப்படையில் (5*60*3) + 15 நிறுவனங்கள்

இருவழி கையடக்க தொலைபேசி சேவை (1977)

இருவழி கையடக்க தொலைபேசி பதிலளிப்பினூடாக பொதுமக்களுக்கு சில்லறை விலை தகவல்களின் குறுஞ் செய்தி இல. 1977) வழங்குதல்.

குறித்த ஆண்டு காலப்பகுதியிலும், அதிகாரசபையானது குறுஞ்செய்தி தொலைபேசி இலக்கம் 1977 இனூடாக தொடர்ச்சியாக சேவையினை அளித்துள்ளதுள்ளதுடன் சில்லறைச் சந்தைகளில் (கொழும்பு, புறக்கோட்டை, தெமட்டக்கொடை, பொறளை, நுகேகொடை மற்றும் வெள்ளவத்தை) போன்ற சந்தைகளில் மரக்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் நாளாந்த அடிப்படையில் சேகரிக்கப்படுகின்றன. மீன் விலையானது பேலியகொடை சந்தையிலிருந்து சேகரிக்கப்படுகின்றது. இவை கணனி முறைமையில் நாளாந்தம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இது பாவனையாளர்களுக்கு அவர்களின் கொள்வனவு தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்குப் பெரிதும் உதவுகின்றது.

ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபைகள் மற்றும் அக்கறைதாரர் நிறுவனங்களுடன் வினைத்திறன் வாய்ந்த உறவுகளைப் தாபித்தலும் பேணுதலும்.

1. உணவு பாதுகாப்பு முகாமைத்துவ முறைமைகள் மதியுரைக் குழு – இலங்கை கட்டளைகள் நிறுவகம்
2. முகாமைத்துவ முறைமைகள் சான்றுப்படுத்தல் குழு - இலங்கை கட்டளைகள் நிறுவகம்
3. இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டினைத் தடை செய்வதற்கு ம் கட்டுப்படுத்துவதற்குமான அமுலாக்கல் பொறிமுறையொன்றினை வலுவூட்டுவதற்கான குழு – மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு

4. சுற்றுப்புறச் சூழல் ஒலி முகாமைத்துவம் மற்றும் பொலித்தீன் கழிவுகளை அகற்றுதல் மற்றும் இலங்கையில் பிசிபி சேர்க்கப்பட்ட / கொண்டுள்ள உபகரணங்களின் மீதான கருத்திட்ட நெறிப்படுத்தல் குழு - மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு
5. HCFC- மொன்றியல் மரபுச் சீர்முறைமையின் பயன்பாட்டில் படிப்படியாக வெளியேறுவது தொடர்பில் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக மேலதிக ஒழுங்குவிதிகளின் அமுலாக்கம் மீதான குழு - மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு
6. இலங்கையில் கழிவு முகாமைத்துவத்துக்கான உற்பத்தியாளர் / வர்த்தகர்கள் மற்றும் பாவனையாளருக்கு வழங்கப்பட்ட பொறுப்புடமை தத்துவங்களை அமுலாக்குவது மீதான குழு.
7. இலங்கையில் கைத்தொழில், இரசாயன முகாமைத்துவத்துக்கான தொழில்நுட்ப மதியுரைக் குழு (TACMIC) - மத்திய சுற்றாடல் அதிகாரசபை
8. Basel, Rotterdam, Stockholm மற்றும் Minamata மாநாடுகள் மீதான குழு- மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு
9. இலங்கை தேசிய மின்சார தொழில்நுட்ப குழு - இலங்கை கட்டளைகள் நிறுவகம்
10. தேசிய இரசாயன முகாமைத்துவ கொள்கை மீதான அக்கறைதாரர் குழு - மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தலைக்கவசங்கள் தொடர்பான திருத்தங்கள் மீதான தொழிற்பு குழு -- இலங்கை கட்டளைகள் நிறுவகம்
11. அரசு கணக்குகள் குழுவிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வு அறிக்கையின் அடிப்படையில் தேசிய இ-கழிவு முகாமைத்துவ கொள்கையினை வகுத்தல் தொடர்பான குழு. - மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு
12. இரசாயன நக்சிடன்ஸ் தடுப்பு மற்றும் ஆயத்தநிலை மீதான குழு - மத்திய சுற்றாடல் அதிகாரசபை
13. பேசல் மாநாட்டின் அமுலாக்கத்திற்கான தொழில்நுட்ப நிபுணர் குழு - மத்திய சுற்றாடல் அதிகாரசபை
14. தேசிய ஊட்டச்சத்து கொள்கை மீதான குழு - சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு
15. வாழ்க்கைச் செலவுக் குழுக் கூட்டம் - நிதி அமைச்சு
16. உணவு மதியுரைக் குழு- சுகாதார அமைச்சு

நியாயமான விலையினை உறுதிப்படுத்துதல்

அ. விதித்துரைக்கப்பட்ட பொருட்களின் விலை ஒழுங்குவிதி

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது சட்டத்தின் 18, 19 மற்றும் 20 ஆம் பிரிவுகளில் விதித்துரைக்கப்பட்ட தத்துவங்களின் அடிப்படையில் அடையாளங்காணப்பட்ட பொருட்களின் சந்தை விலைகளில் தலையீடு செய்கின்றது. தெரிவு செய்யப்பட்ட பொருட்களின் விலைகளை நிலையாகப் பேணுவதற்கு / நிர்ணயிப்பதற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கீழே அட்டவணை - 7 இல் தரப்பட்டுள்ளது.

அட்டவணை - 7 - குறித்துரைக்கப்பட்ட பொருட்களின் விலைகளை நிலையாகப் பேணுவதற்கு / நிர்ணயிப்பதற்கு பாவனையாளர் அதிகாரசபையினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை

பொருள்	தீர்மானங்களின் எண்ணிக்கை
எரிவாயு	எரிவாயு விண்ணப்பங்களுக்கான தீர்வுகள் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை
சீமெந்து	சீமெந்து தொடர்பான 09 விண்ணப்பங்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
முழு ஆடைப் பால் மா	முழு ஆடைப் பால் மா தொடர்பான 09 விண்ணப்பங்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
கொழுப்பு நீக்கிய பால் மா	கொழுப்பு நீக்கிய பால் மா தொடர்பான விண்ணப்பங்களுக்கு தீர்வு எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
குழந்தைகளுக்கான பால் மா	குழந்தைகளுக்கான பால் மா தொடர்பான 01 விண்ணப்பத்துக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
கோதுமை மா	கோதுமை மா தொடர்பான விண்ணப்பங்களிற்கு தீர்வு எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை
தகரத்திடைக்கப்பட்ட மீன்	தகரத்திடைக்கப்பட்ட மீன் தொடர்பான 02 விண்ணப்பங்களுக்கு தீர்வு எதுவும் வழங்கப்பட்டுள்ளன..

பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை

பொருட்கள்	விண்ணப்பங்களின் எண்ணிக்கை
சீமெந்து	10
முழு ஆடைப் பால் மா	09
குழந்தைகளுக்கான பால் மா	01
கொழுப்பு நீக்கிய பால் மா	-
எரிவாயு	-
கோதுமை மா	-
தகரத்திடைக்கப்பட்ட மீன்	04

வழங்கப்பட்ட இடைக்காலக் கட்டளைகள்

பொருட்கள்	இடைக்காலக் கட்டளைகளின் எண்ணிக்கை
சீமெந்து	08
முழு ஆடைப் பால் மா	01
கொழுப்பு நீக்கிய பால் மா	-
குழந்தைகளுக்கான பால் மா	01
கோதுமை மா	-
தகரத்திடைக்கப்பட்ட மீன்	03

ஆ. நிறுவனத்தின் திறன் விரிவாக்கம்

அ. பதவியினர் விருத்தி

a. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது எமது சேவைகளின் தரத்தினை மேம்படுத்துவதற்குப் பங்களிப்புக்களை வழங்குகின்ற முதலீட்டுத் துறையிலுள்ள பதவியினரின் மேம்பாடு குறித்து கூடிய கவனம் செலுத்தி வருகின்றது. 2020 இல் நடாத்தப்பட்ட பதவியினர் பயிற்சியளித்தல் நிகழ்ச்சித்திட்டங்களின் விபரங்கள் கீழே அட்டவணை - 8 இல் தரப்படுகின்றது

அட்டவணை - 8 - 2020 இல் நடாத்தப்பட்ட பதவியினர் பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்

#	பாடநெறியின் தலைப்பு	நடாத்தப்பட்ட திகதிகள்	பங்குபற்றாளர்களின் எண்ணிக்கை
01	வினைத்திறன் தடைகாண் பரீட்சை இறுதிக் கருத்தரங்கு	2020 ஜனவரி 22 ஆம் திகதி	77
02	இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் குறுக்குப் பரீட்சை மீதான சான்றிதழ் பாடநெறி (செயன்முறைப் பயிற்சி - 8 வாரம்)	2020 ஜனவரி 24 இலிருந்து 8 வாரம்.	02
03	வேலைத் தளத்தில் கற்றல் மற்றும் கற்றல் சாராத முறையினூடாக போட்டி மற்றும் நிபுணத்துவம் மீதான செயலமர்வு	2020 பெப்ரவரி 27	01
04	ஒழுக்காற்று விசாரணைகள் மீதான பயிற்சி, PRAG நிறுவகம்	2020 மார்ச் 12	03
மொத்தம்			83

b. அதிகாரசபையின் பதவிநிலைகளை வலுவாக்குதல்

பதவி	சம்பளக் குறியீடு	அங்கீகரித்த பதவியணி	தற்போதுள்ள பதவியணி		வெற்றிடம்
			நிரந்தரம்	தற்காலிக / ஒப்பந்த	
சிரேஸ்ட முகாமையாளர்					
பணிப்பாளர் நாயகம்	HM 2-1	1	1	0	0
பேரவைக்கான பணிப்பாளர்கள் / செயலாளர்	HM 1-1	7	6	0	1
முகாமையாளர்					
உள்ளக கணக்காய்வாளர்	MM 1-1	1	1	0	0
உதவி / பிரதிப் பணிப்பாளர்கள்(ச/அ)		12	0	0	2
உதவி / பிரதி பணிப்பாளர்கள் (நிரு. மற்றும் மனித வளம்)			1	0	1
உதவி / பிரதி பணிப்பாளர்கள் (நிதி)			2	0	0

உதவி / பிரதி பணிப்பாளர்கள் (போ.ஊ)			1	0	1
உதவி / பிரதி பணிப்பாளர்கள் (போ.ஊ)			1	0	1
உதவி / பிரதிப் பணிப்பாளர்கள் (பாவனையாளர் அலுவலர்கள் மற்றும் தகவல்)			0	0	2
பிரதிப் பணிப்பாளர்கள் / உதவிப் பணிப்பாளர்கள் – பிராந்திய அலுவல்கள்		12	6	0	6
பிரதி / உதவிப் பணிப்பாளர் (கூட்டிணைவுத் தொடர்பாடல்)(தற்காலிக)		1	0	0	1
கனிஷ்ட முகாமையாளர்					
கணக்காய்வு உத்தியோகத்தர்		2	2	0	0
முறைமை நிருவாகி		1	1	0	0
சிரேஷ்ட புலனாய்வு உத்தியோகத்தர்		27	27	0	0
சிரேஷ்ட புள்ளிவிபர உத்தியோகத்தர்		1	0	0	1
சிரேஷ்ட சந்தை ஆராய்ச்சி பகுப்பாய்வாளர்		1	0	0	1
சிரேஷ்ட கணக்குகள் உத்தியோகத்தர்	JM 1-1	2	1	0	1
அந்தரங்க செயலாளர் (தவிசாளர்)		1	1	0	0
அந்தரங்க செயலாளர் (ப.நா.)		1	0	0	1
சிரேஷ்ட நிருவாகி / மனித வள உத்தியோகத்தர்		1	0	0	1
சிரேஷ்ட சட்ட மற்றும் அமுலாக்கல் உத்தியோகத்தர்		2	1	0	1
சிரேஷ்ட கிரயவியல் உத்தியோகத்தர்		1	1	0	0
சட்ட அமுலாக்கல் உத்தியோகத்தர்		6	6	0	0
அமுலாக்கம் / தொழிற்பாடு / நீடிப்பு					
தரவு ஒருங்கிணைப்பாளர்		1	0	0	1
புள்ளிவிபர உத்தியோகத்தர்		1	1	0	0
சந்தை ஆராய்ச்சி பகுப்பாய்வாளர்	MA 5- 2	1	1	0	0
ஆவணப்படுத்தல் உத்தியோகத்தர் 11		6	3	0	3
நூலகர்		1	1	0	0

கிரயவியல் உத்தியோகத்தர்		15	2	0	9
கணக்குகள் உத்தியோகத்தர்			4	0	
நிருவாக உத்தியோகத்தர் II		5	3	0	2
சட்ட மற்றும் புலனாய்வு உத்தியோகத்தர்		450	368	0	82
ஊடக உத்தியோகத்தர் (ஒப்பந்தஅடிப்படை)		1	0	0	1
முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்ப)					
புத்தக பதிவாளர்		1	0	0	1
புகைப்படப் பிடிப்பாளர் (ஒப்பந்த அடிப்படை)		1	0	0	1
முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம் சாரா)					
முகாமைத்துவ உதவியாளர்	MA 1-2	50	41	0	9
முகாமைத்துவ உதவியாளர் (காசாளர்)		1	1		
ஆரம்ப மட்டம் (திறன் விருத்தி பெற்ற)					
சாரதி	PL 3	28	26	0	2
ஆரம்ப மட்டம் (திறன் விருத்தியற்ற)					
அலுவலக உதவியாளர்	PL 1	24	21	0	3
அலுவலக உதவியாளர் (ஒப்பந்த அடிப்படை)		1	0	0	1
மொத்தம் -		667	531	0	136

இ. பதவியினர் ஊக்குவிப்பும் நலன்புரியும்

குறித்த ஆண்டு காலப்பகுதியில், பதவியினருக்கு மகிழ்ச்சியானதும் சாதகமானதுமான தொழில் செய்யும் சூழலினை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு, மருத்துவக் காப்புறுதி திட்டம், சலாச்சார மற்றும் சமயம் சார்ந்த நிகழ்ச்சித்திட்டங்கள், பதவியினர் உக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள், பதவியினர் விருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள், ஊழியர் அங்கீகாரம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் பதவியினருக்கு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன.

**ஈ. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தங்களை
மேற்கொள்ளுதல்**

சட்ட வரைஞர் திணைக்களத்துடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சட்ட வரைஞர் திணைக்களத்திடமிருந்து இறுதி வரைபு கிடைக்கப் பெற்றுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் பேரவை

பாவனையாளர் அலுவல்கள் பேரவையின் நிருவாக செயற்பாடுகள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அதிகாரசபையினால் குறிப்பீடு செய்யப்படுகின்ற பிரதான போட்டி எதிர் செயற்பாடுகள் தொடர்பில் மீள் புலனாய்வு தீர்மானம் நிறைவேற்றுவதற்கும் சட்டத்தினால் தத்துவமளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி, மிகை விலையிடல், முறையற்ற சந்தை நடவடிக்கைகள் மற்றும் சந்தை முறைமையினைக் கையாளுதல் என்பன விசாரணைக்காக பேரவைக்கு குறிப்பீடு செய்யப்படுகின்றன. தேவைப்படுமிடத்து பேரவையானது விற்பனை செய்யப்படவுள்ள பொருட்கள் அல்லது வழங்கப்படவுள்ள சேவைகளின் விலைகளை உயர்த்துவதற்குத் தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கும் தத்துவமளிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடுகள் / உசாத்துணைகள்

செயற்பாடுகள்	முன்னேற்றம்
பொதுமக்களின் நலன்களுக்கெதிராக தொழிற்படுகின்ற போட்டி எதிர் செயற்பாடுகளுக்கெதிராக நிவாரணம் வழங்கப்படுவதனை உறுதி செய்தல்	01 - நிலுவை
பொருட்கள் மற்றும் சேவைகளின் அதி கூடிய விலையினைப் பரிந்துரை செய்தல்	05
மிகை விலைகள் தொடர்பில் விசாரணைகளை நடாத்துதல்	02



பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை

2020 டிசம்பர் 31 இலுள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று

	2020.12.31 இலுள்ளவாறு ரூபா 000'	2019.12.31 இலுள்ளவாறு ரூபா. 000'
சொத்துக்கள்		
நடைமுறைச் சொத்துக்கள்		
காசும் காசுக்கு சமமானவையும்	64,709	74,663
வியாபார மற்றும் ஏனைய பெறத்தக்கவைகள்	31,905	35,667
சரக்கிருப்பு / இருப்புக்கள்	2,472	2,710
ஏனைய நடைமுறை நிதிசார் சொத்துக்கள்	9,306	10,980
	108,392	124,020
குறைவேலை (அபிவிருத்திக் கட்டம்)	-	731
நடைமுறையல்லா சொத்துக்கள்		
முதலீடு	315,418	306,223
பணிக்கொடை நிதிய முதலீட்டுக் கணக்கு	72,462	54,234
ஏனைய நடைமுறையல்லா நிதிச் சொத்துக்கள் (பதவியினர் கடன்)	12,343	17,800
கட்டிட குத்தகை	750	775
ஆதனம் / பொறி / உபகரணம்	64,837	82,688
	465,809	461,720
	574,202	586,470
மொத்தச் சொத்துக்கள்		
பொறுப்புக்கள்	-	
நடைமுறைப் பொறுப்புக்கள்		
சேர்ந்த செலவுகள்	50,778	40,405
செலுத்தத்தக்கவைகளும் ஏனைய பொறுப்புக்களும்	1,592	6,249
	52,370	46,654
நடைமுறையல்லா பொறுப்புக்கள்		
பணிக்கொடை ஏற்பாடு	84,141	79,620
மொத்தப் பொறுப்புக்கள்	136,512	126,274

மொத்த தேறிய சொத்துக்கள்

437,690

460,197

தேறிய சொத்துக்கள் / உரிமை

-

திரட்டு நிதியம்

63,191

63,191

நீடித்த வருமானம்

(4,339)

14,241

ஒதுக்கங்கள்

378,837

382,764

437,690

460,196

மொத்த தேறிய சொத்துக்கள் / உரிமை

437,690

460,196

கணக்கீட்டுக் கொள்கைகளும் குறிப்புக்களும் இத்தகைய நிதிக் கூற்றுக்களின் முக்கிய பகுதிகளாகும். பணிப்பாளர் சபையானது இத்தகைய நிதிக் கூற்றுக்களினைத் தயாரிப்பதற்கும் சமர்ப்பிப்பதற்குமான பொறுப்பினைக் கொண்டுள்ளது. இத்தகைய நிதிக் கூற்றுக்கள் பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் சார்பில் கையொப்பமிடப்பட்டுள்ளது.

நிதிப் பணிப்பாளர்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை

பணிப்பாளர் நாயகம்

தலைவர்



பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை

2020 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான
நிதி செயலாற்றுகை கூற்று

	2020.12.31 இலுள்ளவாறு	2019.12.31 இலுள்ளவாறு
	ரூபா. 000'	ரூபா.000'
வருமானம்		
மீண்டுவரும் மானியம்	477,296	502,975
தண்டப்பண வருமானம்	21,826	39,094
ஏனைய வருமானம்	61,278	67,223
	560,400	609,292
செலவுகள்		
ஆளுங்குரிய வேதனாதிகள்	(398,742)	(378,172)
பிரயாணச் செலவுகள்	(10,189)	(13,589)
வழங்கல்களும் நுகரத்தக்கவைகளும்	(10,577)	(10,733)
பேணுதல்	(10,132)	(9,207)
ஒப்பந்த சேவைகள்	(56,524)	(64,704)
தேய்மானம்	(23,080)	(32,123)
ஏனைய தொழிற்பாட்டுச் செலவுகள்	(32,726)	(43,206)
நிதிச் செலவு	(194)	(204)
நடுவத்தீர்ப்பு	(22,163)	-
	(564,327)	(551,938)
குறித்த ஆண்டுக்கான மொத்தத் தேறிய மிகை / (நட்டம்)	(3,927)	57,354
பெறுமதி மீள் மதிப்பீட்டு இலாபம்	-	16,916
குறித்த ஆண்டுக்கான மொத்த விரிவான வருமானம்	(3,927)	74,270



பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை
2020 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான காசுப் பாய்ச்சல் கூற்று

	2020	2019
	ரூபா. 000'	ரூபா. 000'
தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்கள்		
சாதாரண நடவடிக்கைகளிலிருந்தான மிகை / (பற்றாக்குறை)	(3,927)	57,354
சீராக்கலுக்காக		
Receipts of disposal assets	-	22
தேய்மானம்	23,080	32,123
பணிக்கொடை ஏற்பாடு	5,180	13,602
தவணை முறைக் கடன் கரைப்பு	25	25
தொழிற்படு மூலதன மாற்றங்களுக்கு முன்னரான தொழிற்படு இலாபம்	24,358	103,126
செலுத்தத்தக்கவைகளில் அதிகரிப்பு I	5,717	(7,489)
ஏனைய நடைமுறைச் சொத்துக்களில் அதிகரிப்பு II	5,675	(5,474)
பணிக்கொடை கொடுப்பனவு	(659)	(1,909)
குறைவேலை குறைவு / அதிகரிப்பு	731	138
தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான தேறிய காசுப் பாய்ச்சல்கள்	35,821	88,392
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்கள்		
பொறி மற்றும் உபகரணங்களின் கொள்வனவு	(5,228)	(10,975)
பணிக்கொடை நிதியத்தில் முதலீடு	(18,228)	(22,704)
முதலீடுகளில் குறைவு	(9,195)	(30,446)
நீண்டகாலக் கடனில் குறைவு (பதவியினர் கடன்)	5,456	570
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்தான தேறிய காசுப் பாய்ச்சல்கள்	(27,195)	(63,555)
நிதியிடல் நடவடிக்கைகளிலிருந்தான தேறிய காசுப் பாய்ச்சல்கள்		
திறைசேரி மானியம் - மூலதனம்	4,500	11,348
தேய்மானம்	(23,080)	(32,124)
தவறுகையிலுள்ள வருமானம்	(18,580)	(20,776)
நிதியிடல் நடவடிக்கைகளிலிருந்தான தேறிய காசுப்	(18,580)	(20,776)

பாய்ச்சல்.

காசும் காசுக்குச் சமமானவையிலும் ஏற்பட்ட தேறிய
அதிகரிப்பு / (குறைவு)

ஆரம்ப காலப்பகுதியிலுள்ள காசும் காசுக்கு சமமானவையும்

இறுதிக் காலப்பகுதியிலுள்ள காசும் காசுக்கு சமமானவையும்

(9,954)

4,061

74,663

70,602

64,709

74,663

2020.12.31 இலுள்ளவான உரிமை மாற்றக் குறிப்புகள்

ரூபா.'000

விபரணம்	நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு சேரக்கூடியவை			
	மூலதனத்திற்குப் பங்களிப்பு செய்தவை	திரண்ட மிகை / பற்றாக்குறை	மீள் மதிப்பீட்டு மிகை	மொத்த தேறிய சொத்துக்கள் / உரிமை
2020/01/01 இலுள்ளவாறான மீதி	14,241	415,927	16,916	447,084
மீள் மதிப்பீட்டு இலாபம் (2019)		13,113		13,113
Restated Balance	14,241	429,040	16,916	460,197
தேறிய சொத்துக்கள் / உரிமைகளிலிருந்தான மாற்றங்கள் - 2020				
பங்களிப்பு – திறைசேரி (மூலதனம்)	4,500			4,500
தவறுகையிலுள்ள வருமானம் கடன் கரைப்பு கொடுப்பனவு	(23,080)			(23,080)
குறித்த ஆண்டுக்கான மிகை / பற்றாக்குறை		(3,927)		(3,927)
			-	-
2020/12/31 இலுள்ளவாறான மீதி	(4,339)	425,113	-	437,690



கணக்குகளுக்கான குறிப்புகள்

1. ஒருங்கிணைந்த தகவல்கள்

1.1 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, 1979 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாவனையாளர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் நியாய வியாபார ஆணைக்குழுச் சட்டம் மற்றும் 1950 ஆண்டின் விலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் (அத்தியாயம் 173) என்பனவற்றினை இரத்துச் செய்து அவற்றிற்குப் பதிலாக ஆக்கப்பட்ட 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டதாகும்.

2011 செப்டம்பர் 15 ஆம் திகதிய PED/58/02 ஆம் இலக்கத்தினைக் கொண்ட பொது தொழில்முயற்சிகள் சுற்றறிக்கையின்படி, ஒழுங்குமுறைப்படுத்தல் முகவராண்மைகளின் உப பிரிவு “அ” இன் கீழ் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது வகையீடு செய்யப்பட்டுள்ளது.

1.2. முதன்மைச் செயற்பாடுகளும் தொழிற்பாடுகளின் தன்மையும்

அதிகாரசபையின் முதன்மைச் செயற்பாடு பாவனையாளர்களைப் பாதுகாப்பதும் வர்த்தக செயற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவதுமேயாகும்.

1.3. 2018 ஆம் ஆண்டின் இறுதியிலுள்ளவாறான அதிகாரசபையின் ஊழியர்களின் எண்ணிக்கை 580 ஆகும்.

1.4. முக்கியத்துவம் வாய்ந்த பங்குகளை வைத்திருத்தல் (பங்குடமை) / உரிமைப் பங்கு

பவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்குத் திறைசேரியே பிரதான நிதியுதவியினை வழங்கி வருகின்றது. அதிகாரசபைக்கான நேரடி வருமானமாகவிருக்கின்ற தண்டப்பண வருமானத்தின் 1/3 இனால் தாபிக்கப்படுகின்ற நிதியத்தின் தேறிய மீதியானது, அதிகாரசபையின் உரிமைப் பங்கிலும் பிரதிநிதித்துவம்.

1.5. அரசு மானியங்கள்

அரசாங்க மானியங்களானவை மானியம் பெற்றுக் கொள்ளப்படுமென்ற நியாயமான உறுதிப்படுத்தலின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படுகின்றன. செலவின விடயத்துடன் மானியம் தொடர்புபடுகின்ற போது, குறித்த ஆண்டுக்கான வருமானமாக அங்கீகரிக்கப்படுகின்றது. சொத்துடன் மானியம் தொடர்புபடுகின்ற போது குறித்த சொத்தின் எதிர்பார்க்கப்படும் பயன்பாட்டுக் காலத்திற்கு மேற்பட்ட சமமான தொகைகளில் வருமானமாக அங்கீகரிக்கப்படுகின்றது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நாணயமல்லாச் சொத்துக்களைப் பெற்றுக் கொள்ளும் போது, சொத்து மற்றும் மானியம் என்பன பெயரளவிலான தொகைகளில் பதிவு செய்யப்படுவதுடன் சமமான வருடாந்த தவணைக் கட்டணங்களினால் மறைமுகமான பயன்களைப் பெறுகின்ற வடிவில் எதிர்பார்க்கப்படும் பாவனைக் காலத்தினைக் காட்டிலும் இலாபத்தில் அல்லது நட்டத்தில் விடுவிக்கப்பட்டு பெயரளவிலான தொகைகளில் பதிவு செய்யப்படுகின்றன. நியாயமான பெறுமதியிலான சொத்துக்கள் மற்றும் நாணயமல்லா மானியங்களுடன் தொடர்புடைய அரசாங்க மானியங்கள் தவறுகையிலுள்ள வருமானமாக ஐந்தொகையில் காட்டப்பட்டுள்ளன.

2.0. பொதுவான கணக்கீட்டுக் கொள்கைகள்

2.1 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் (CAA) நிதிக்கூற்றுக்கள் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தின் அரச துறை கணக்கீட்டு நியமங்கள் குழுவினால் வழங்கப்பட்ட இலங்கை அரச துறை கணக்கீட்டு நியமங்களுடன் (SLPSAS) இணங்கிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

2.2 நிதிக் கூற்றுக்கள் வரலாற்றுக் கிரய அடிப்படையிலும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் மாற்றத்திற்கான சாத்தியமான அங்கீகாரத்தின் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.

2.3 தண்டப் பண வருமானம்

2.3.1 தண்டப் பண வருமானத்திலிருந்து ஈட்டப்பட்ட வருமானம் அதிகாரசபையின் பொது செயற்பாடுகளுக்கு உபயோகிக்கப்படாமையினால், முன்னர் அது வருமானக் கூற்றில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 2011 ஆம் ஆண்டிலிருந்து பொது திறைசேரியின் அங்கீகாரத்துடன் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை இந்த வருமானத்தினை உபயோகித்து வருகின்றது. எனவே, தண்டப்பண வருமானம் வருமானமாக கருதப்பட்டு அதனுடன் தொடர்புடைய அனைத்து செலவினங்களும் வருமானங்களும் நிதிச் செயலாற்றுக் கூற்றில் காட்டப்பட்டுள்ளன.

2.3.2 அதிகாரசபையானது தண்டப்பணத்தினை வருமானமாகப் பெற்றுக் கொள்ளும் சில சந்தர்ப்பங்களும் உள்ளன. மேலும், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் சோதனைகளை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் வழங்கப்பட்ட எண்ணிக்கைகளுக்கும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் தமது அனுப்புகைகளில் வழங்கிய எண்ணிக்கைக்குமிடையில் (தகவல்) வேறுபாடுகள் உள்ள அதேவேளையில் அவ்வருமானம் அங்கீகரிக்கப்படாத ஒன்றாகவும் காணப்படுகின்றது. அவை உண்மையில் அதிகாரசபைக்கு உரித்தானவையா அல்லது நீதிமன்றத்தினால் தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்டவையா என்பதனை பரிசீலிக்கும் நோக்குடன் பொதுவாக தொங்கல் – தண்டப்பண வருமானக் கணக்கிற்கு மாற்றப்படுகின்றது. அத்தகைய பணம் அடுத்த வருட முடிவு வரையில் அங்கீகரிக்கப்படாத ஒன்றாக இருப்பின் அது அதிகாரசபையின் பாவனையாளர் பாதுகாப்பு நிதியத்தில் வரவு வைக்கப்படும்.

2.3.3 கடந்த கால அநுபவங்களின் அடிப்படையில், அடையாளங் காணப்பட்ட தண்டப்பங்களில் பெரும்பாலானவை பெறத்தக்க தண்டப்பணங்களினைப் பிரதிபலிப்பதனை அவதானிக்க முடிந்துள்ளது.

2.4 நிதியாண்டு

அதிகாரசபையின் நிதியாண்டானது ஒவ்வொரு கலண்டர் ஆண்டினதும் டிசம்பர் 31 ஆம் திகதியன்று முடிவடைகின்றது.

3. சொத்துக்களும் அவற்றின் பெறுமதி மதிப்பும்

3.1 ஆதனம், பொறி மற்றும் உபகரணம்

3.1.1. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது மோட்டார் வாகனங்கள் தவிர்ந்த அதன் கணக்கீட்டுக் கொள்கையான கிரய மாதிரியினைத் தெரிவு செய்கின்றது. (SLPSAS 7)

3.1.2 ஆதனம், பொறி மற்றும் உபகரணம் என்பனவற்றின் ஆக்கக்கூறு பாகங்களினைப் பிரதியீடு செய்தல் அடங்கலான தேறிய திரண்ட தேய்மானமானம், ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் என்பன கொள்விலையில் கூறப்படுகின்றன. ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் முக்கிய பகுதி பிரதியீடு செய்யப்படும் போது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, பிரதியீடு செய்யப்பட்ட பகுதியினை அங்கீகரிக்காது புதிய பகுதியின் தொடர்புடைய பயன்பாட்டுக் காலம் மற்றும் தேய்மானம் என்பவற்றினை அங்கீகரிக்கின்றது. பழுதுபார்த்தல் மற்றும் பேணுகைச் செலவுகள் என்பன நிகழ்ந்ததாக வருமானக் கூற்றில் அங்கீகரிக்கப்படுகின்றது.

ஏதேனும் மீள் மதிப்பிடல் மிகையானது சொத்து மீள் மதிப்பீட்டு ஒதுக்கங்களிலுள்ள உரிமைப் பங்கில் திரட்டி வைக்கப்படுவதனை அங்கீகரிக்கின்றது.

3.1.3 ஆதனம், பொறி மற்றும் உபகரணத்தின் ஆகு செலவு / கிரயம் என்பது அதன் பாவனை நோக்கத்திற்காக தொழிற்படு நிலையில் அச்சொத்தினைக் கொண்டு வருவது தொடர்பில் ஏற்பட்ட ஏதேனும் செலவுகளுடனான கொள்வனவுகள் அல்லது நிருமாணத்தின் கொள்விலையினைக் குறிப்பிடுகின்றது.

3.1.4 சொத்துக்களின் பாவனைக் காலத்தினை அதிகரிப்பதற்கு அல்லது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நிரந்தர அடிப்படையில் சொத்துக்களின் கொள்ளல், விரிவாக்கல் அல்லது மேம்படுத்தல் நோக்கத்திற்காக ஏற்பட்ட செலவினமானது மூலதனச் செலவினமாகக் கருதப்படுகின்றது.

3.1.5 குறைவேலை

இது மென்பொருள் விருத்தி மற்றும் அமுலாக்கம் என்பவற்றிற்கு செலவிடப்பட்ட தொகையினைப் பிரதிபலிப்பதுடன் அவை பின்வருமாறு

	மதிப்பிடப்பட்ட மொத்தச் செலவு (ரூபா.)	31.12.2020 இலுள்ளவாறு பூர்த்தி செய்யப்பட்ட/ சான்றுப்படுத்திய மீதி (ரூபா.)	கொடுப்பனவு (ரூபா.)	செலுத்தப்பட வேண்டிய மீதி (ரூபா.)
அலுவலக பகுதிப் பிரிப்பு	1,376,300.00	730,500.00	730,500.00	0.00
மொத்தம்	<u>1,376,300.00</u>	<u>730,500.00</u>	<u>730,500.00</u>	<u>0.00</u>

3.2. தேய்மானம்

கொள்வனவு செய்யப்பட்ட அனைத்துச் சொத்துக்களும் சொத்து
பாவனைக்குட்படுத்தப்படும் மாதத்திலிருந்து ஆரம்பமாகும் வகையில்
அதிகாரசபையினால் தேய்மானமிடப்படுகின்றது

3.2.1 தேய்மானமானது நிலையான அடிப்படையில் அளிக்கப்படுவதுடன் ஆதனம், பொறி
மற்றும் உபகரணம் என்பவற்றின் கொள்விலையில் பின்வரும் அவற்றின் மதிப்பிடப்பட்ட
பெறுமதிக்கெதிராக பின்வரும் வீதாசாரத்தில் பதிவளிப்புச் செய்யப்படுகின்றன.

அலுவலக தளபாடங்களும் பொருத்துக்களும்	10%
அலுவலக உபகரணம்	10%
கணனி உபகரணம்	20%
கணனி மென்பொருள் மற்றும் இணைய வடிவமைப்பு (கற்பனைச் சொத்து)	20%
மோட்டார் வாகனம்	20%
அலுவலக பகுதி பிரிப்புக்கள்	20%
நுகரத்தக்கதல்லாதவை	10%

3.2.2. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது நேர்கோட்டு முறையில் பெறுமானத்
தேய்வினைக் கணிப்பீடு செய்கின்றது.

3.2.3. நூலக புத்தகங்களுக்கு பெறுமானத் தேய்வு மேற்கொள்ளப்படுவதில்லை.

3.2.4. குறித்த ஆண்டுடன் தொடர்புடைய பெறுமானத் தேய்வுப் பெறுமதியானது
தவறுகையிலுள்ள வருமானக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

3.3. கட்டிடத் தொகுதி - குருநாகல்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் குருநாகல் மாவட்ட அலுவலகத்திற்கென
குருநாகல் மாவட்ட செயலகத்தினால் உரித்தளிக்கப்பட்ட கட்டிடத் தொகுதிக்கான ரூபா. 1

மில்லியன் கொடுப்பனவானது 40 வருட காலப்பகுதிக்கு சமமான தவணைக் கட்டணங்களில் கொடுப்பனவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3.4. கடன்பட்டோரும் பெறத்தக்கவைகளும்

கடன்பட்டோர் மற்றும் பெறத்தக்கவைகள் அவை தேறக்கூடிய பெறுமதியில் மதிப்பீடு செய்யப்படுகின்ற தொகையில் குறிப்பிடப்படுகின்றன.

3.5. காசும் காசுக்குச் சமமானவையும்

காசும் காசுக்குச் சமமானவையும் கையிலுள்ள காசு, வங்கியிலுள்ள காசு மற்றும் குறுகிய கால முதலீடு என்பவற்றினைக் குறிப்பிடுகின்றது.

3.5.1 காசுப் பாய்ச்சல் கூற்று நோக்கத்திற்காக, காசும் காசுக்குச் சமமானவையும் கையிலுள்ள காசு மற்றும் வங்கிகளிலுள்ள காசு என்பவற்றினைக் குறிப்பிடுகின்றன.

நிலையான சொத்துக்கள்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் நிலையான சொத்துக்கள் முதலீட்டின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது கடந்தக காலங்களில் நிலையான சொத்துக்களினை குறித்த காலப்பகுதியினுள் மீளப் பெறுவதில்லையென்பதால் பெரும்பாலான நிலையான சொத்துக்கள் குறைந்தது 3 வருடங்களேனும் தொடர்ந்து இருக்குமென கருதப்படுகின்றது. நிலையான சொத்துக்கள் ஆரம்பத்தில் கொள்விலையிலேயே கணிப்பீடு செய்யப்படுகின்றன.

4. பொறுப்புக்களும் ஏற்பாடுகளும்

4.1 செலுத்தத்தக்கவைகள்

செலுத்தத்தக்கவைகள் அவற்றின் கொள்விலையில் தரப்படுகின்றன.

4.2 இழைப்பாறல் பயன் கடப்பாடு

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது பங்களிப்புச் செய்யப்பட வேண்டிய இரண்டு வரையறுக்கப்பட்ட பயன்களைக் கொண்ட இழைப்பாறல் திட்டங்களைக் கொண்டுள்ளது.

4.2.1 வரையறுத்த இழைப்பாறல் திட்டம் – பணிக்கொடை

வரையறுத்த இழைப்பாறல் திட்டமானது வரையறுத்த பங்களிப்பு திட்டம் தவிர்ந்த தொழிலுக்குப் பின்னர் பயன்பெறும் ஓர் திட்டமாகும். 2018 இலிருந்து இகநி 19 – (ஊழியர் பயன்கள்” இனால் தேவைப்படுத்தப்பட்டவாறு அனைத்து தற்போதைய ஊழியர்களுக்குமான வாய்ப்பாட்டு முறையினைப் பயன்படுத்தி கணிப்பீடு செய்யப்பட்டது. ஏற்பாடானது ஊழியர் பயன்கள் தொடர்பான இகநி – 19 இற்கமைவாக, அனைத்து ஊழியர்களுக்குமான சேவை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இழைப்பாறல் பணிக்காடைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 1983 ஆம் ஆண்டின் 12 ஆம் இல. பணிக்காடைக் கொடுப்பனவுச் சட்டத்தின் கீழ் இலங்கையில் தொழிற்படுகின்ற நிறுவனங்களுக்கான ஊழியர் ஒருவருக்கான பொறுப்பானது தொடர்ச்சியான 5 வருட சேவையானது பூர்த்தியடைகின்ற போது மாத்திரம் எழுகின்றது.

பயன்கள் செலுத்தப்படும் நாணயங்களில் செலுத்தப்படுகின்ற வட்டி வீதங்களினைப் (ஆண்டு முடிவிலுள்ள திறைசேரி முறி வீதம்) பயன்படுத்தி மதிப்பிடப்பட்ட எதிர்கால காசு வெளிப்பாய்ச்சல்களினைக் கழிப்பதன் மூலம் நிர்ணயிக்கப்படுகின்ற வரையறுத்த பயன் கடப்பாட்டின் தற்போதைய பெறுமதியானது, தொடர்புடைய பொறுப்பின் நியதிகளுக்கான முதிர்வின் நியதிகளின்படி செலுத்தப்படும். வரையறுத்த பயன் கடப்பாடுகளின் தற்போதைய பெறுமதியான பல்வேறு கருதுகோள்களினைப் பயன்படுத்துகின்ற வாய்ப்பாட்டு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்ற காரணிகளின் எண்ணிக்கையில் தங்கியுள்ளது.

2020 டிசம்பர் 31 இலுள்ளவாறு அனைத்து ஊழியர்களுக்குமான இழைப்பாறல் பயன் கடப்பாட்டுக்கான ஏற்பாடு ரூபா.84,141,474.24 ஆகும். வரையறுத்த இழைப்பாறல் பயன் கடப்பாட்டினை நிர்ணயிப்பதில் பயன்படுத்தப்பட்ட பிரதான கருதுகோள்கள் பின்வருமாறு. இத்தகைய கருதுகோள்களில் ஏதேனும் மாற்றம் ஏற்படின் வரையறுத்த பயன் கடப்பாடுகளின் தொகையினைக் கொண்டு வருவதில் தாக்கத்தினை ஏற்படுத்தும்.

	2020
கழிவு வட்டி வீதம்	6.32%
சம்பள அதிகரிப்பு வீதம்.	5.00%
பதவியினர் புரள்வு வீதம்	2.00%
இழைப்பாறும் வயது.	60 வருடங்கள்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது தனித்தனியாக பணிக்கொடைக் கொடுப்பனவினை முதலீடு செய்வதற்கான அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது. பணிக்கொடைக்கான முதலீடானது ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட சேவைக் காலத்தினைக் கொண்டுள்ள ஊழியர்களுக்குக் கணிப்பிடப்பட்டுள்ளது. 2020.12.31 ஆம் திகதியிலுள்ளவாறான பணிக்கொடை முதலீட்டுக் கொடுப்பனவின் பொழிப்பானது கீழே தரப்படுகின்றது.

	ரூபா.
2020 12.31.இலுள்ளவாறு 5 வருடங்களுக்கு மேற்பட்ட சேவைக் காலத்தினைக் கொண்டுள்ள ஊழியர்களின் பணிக்கொடைக்கான ஏற்பாடு	70,092,828.00
திரண்ட வட்டியுடன் 2020.12.31 இலுள்ளவாறு மேற்கொள்ளப்பட்டமுதலீடு	72,461,719.00
2020 ஆம் ஆண்டுக்காக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள்	-

4.2.2 வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டங்கள் / ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம்

அனைத்து ஊழியர்களும் உரிய நியதிச்சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கமைவாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றிற்கு உரித்துடையவர்களாவர். ஊழியர்களினால் பங்களிப்புச் செய்யப்படும் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றிற்கான பங்களிப்பானது வருமானக் கூற்றில் செலவினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதிகாரசபையானது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றிற்கு ஊழியரின் மொத்த உழைப்பூதியத்தில் முறையே 15% மற்றும் 3% பங்களிப்பினை வழங்குகின்றது.

4.3 எதிர்பாராத பொறுப்புக்கள்

2020.12.31 இலுள்ளவாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கெதிராக 7 நீதிமன்ற வழக்குகள் உள்ளதுடன் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவின்படியான அத்தகைய வழக்குகள் பின்வருமாறு.

நீதிமன்றம்	வழக்குகளின் எண்ணிக்கை
உச்ச நீதிமன்றம்	04
மேன்முறையீட்டு நீதிமன்றம்	03
மொத்தம்	07

இத்தகைய வழக்குகளில் பெரும்பாலானவை பாவனையாளர்களின் சார்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் வழங்கப்பட்ட தீர்மானத்திற்கெதிராக தாக்கல் செய்யப்பட்டவையாகும். எவ்வாறாயினும், பாதிப்புக்குள்ளான தரப்புக்களில் பெரும்பாலானவை அதிகாரசபையின் தீர்மானம், திருத்தம் அல்லது பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களினை இரத்துச் செய்தல் என்பவற்றினை மீளப் பெறுவதற்கு எதிர்பார்ப்பதால் எதிர்பாராத பொறுப்புக்களின் பெறுமதியானது சரியான முறையில் கணிப்பீடு செய்யப்படவில்லை.

4.3.2.1 SICPA, ஆனது பாவனையைளர் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு குறித்த சில பொருட்களை அடையாளங் காணுவதற்கான பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் தடமறிதல் முறையான - பாவனையாளர் பாதுகாப்பு கருத்திட்டத்தின் அடிப்படையிலான தொழில்நுட்பமொன்றினை அமுல்படுத்துவதற்கு கம்பனி உத்தேசித்துள்ளதுடன் உடன்படிக்கையின்படி, பாஅஅ இனால் முறைமையொன்று அமுலாக்கப்படாமையின் காரணமாக எழுந்துள்ள பிணக்கின் நடுவத் தீர்ப்புக்காக விண்ணப்பமொன்றினைத் தாக்கல் செய்துள்ளது.

4.3.2.2 அமுலாக்கமைக்கான காரணம்

விதித்துரைக்கப்பட்ட பொருட்களின் தயாரிப்பு பணிப்புரை (2014/02/24 ஆம் திகதிய பணிப்புரை இல.49) வழங்குகையினைத் தொடர்ந்து பணிப்புரை தொடர்பான அவற்றின் அவதானமானது பாவனையாளர் அலுவல்கள் சபையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்ததுடன் பல்வேறு கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. நடாத்தப்பட்ட கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்தமையால், இலங்கை போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் சங்கம், குளிர்பானச் சங்கம் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் பணிப்புரை தொழிற்பாடமைக்கெதிராக 2014/08/14 ஆம் திகதியன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பமொன்றினைத் (CAA/Writ/281/2014) தாக்கல் செய்துள்ளன.

4.3.2.3. SICPA ஆனது ரூபா. 2.716 பில்லியன் அல்லது நியாயசபையினால் நிர்ணயிக்கப்பட்ட அத்தகைய தொகை அல்லது அதற்கு மாற்றாக ரூபா. 3.887 பில்லியன் தீர்ப்பாயத்தால் நிர்ணயிக்கப்பட்ட அத்தகைய தொகை மற்றும் கோரப்பட்ட சேதங்கள் மீதான வட்டி மற்றும் நடுவத் தீர்ப்பின் அனைத்து செலவுகளையும் கோரியுள்ளது.

4.3.3 நடுவத் தீர்ப்பு செலவு

- I. பாஅஅ ஆனது நடுவத் தீர்ப்பு செலவுக்கான முற்பண ஏற்பாட்டுப் பங்காக 230,000.00 அமெரிக்க டொலர்களை கொடுப்பனவாக மேற்கொள்வதற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
- II. நடுவத் தீர்ப்பு வழக்கானது கொழும்பு ACPL நடுவத் தீர்ப்பு நிலையத்தில் ஆகஸ்ட் 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29 செப்ரெம்பர் 12 மற்றும் ஒக்டோபர் 21, 22, 23 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
- III. பாஅஅ ஆனது 2020.12.31 இலுள்ளவாறான நடுவத் தீர்ப்புக்காக ரூபா. 22,162,690.00 இனைச் செலவிட்டுள்ளது.

நடுவத்தீர்ப்பு செலவுகள்	ரூபா.
நிபுணர் ஆலோசனைக் கட்டணம்	2,770,000.00
நடுவத் தீர்ப்பு நிலைய கட்டணங்கள் / வழக்கு விசாரணைகள் மற்றும் சிற்றுண்டிகள் பானங்கள்	3,903,857.00
கணக்காய்வுக் கட்டணம்	3,699,000.00
உண்மையான எழுத்துரு சேவைகள்	4,675,321.00
சட்டவாதி கட்டணம் – சட்டமா அதிபர் திணைக்களம்	6,948,500.00

கூரியர் சேவைக் கட்டணங்கள் மற்றும் காகிதாதிகள்	166,012.00
	22,162,690.00

5. வருமானம்

இறைவரி அங்கீகாரம்

இறைவரி வருமானமானது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு சென்றடையும் சாத்தியப்பாட்டின் அளவிற்கு அங்கீகரிக்கப்படுகின்றதுடன் இறைவரி வருமானமானது நம்பகமாக அளவிடப்படக் கூடியதொன்றாகும்.

வட்டி வருமானம்

நிலையான வைப்புக்களுக்கான வட்டி வருமானமானது பெயரளவிலான வட்டி வீதத்தினைப் (NIR) பயன்படுத்தி கணிப்பீடு செய்யப்படுகின்றது. நிலையான சொத்துக்களின் சராசரி வட்டி வீதம் 9.83% ஆகும். ஆகையால், ஆண்டுக்கான வட்டி வீதம் முன்னைய ஆண்டிலும் பார்க்க அதிகமாகும்.

அரசாங்க மானியங்கள்

கொடைகள் கிடைக்கப்பெறும் என்பதற்கான நியாயமான உறுதியுரை மற்றும் அதனுடன் இணைந்த நிபந்தனைகள் இணங்கியொழுகப்படும் என்பன உள்ள இடங்களில் அரசாங்க மானியங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. செலவின விடயம் (மீண்டுவரும் மானியம்) ஒன்றுடன் மானியங்கள் தொடர்புறும் வேளையில், அது அக்காலப்பகுதிக்கான வருமானமாக அங்கீகரிக்கப்படுகின்றது. சொத்து விடயத்துடன் (மூலதன மானியம்) மானியங்கள் தொடர்புகின்ற போது அதன் நீடித்த வருமானமாகவும் சம்பந்தப்பட்ட சொத்தின் ஆயுட் காலத்தின் போது சமவளவில் விடுவிக்கப்பட்ட வருமானமாகவும் அங்கீகரிக்கப்படுகின்றது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நாணயமல்லாத கொடைகளினைப் பெறுகின்ற போது, சொத்துக்களும் கொடைகளும் பெயரளவிலான தொகைகளில் மொத்தமாகப் பதிவு செய்யப்பட்டு, சொத்தின் (*/ஐஏஎஸ் 20) எதிர்பார்க்கப்படும் ஆயுட் காலத்திற்கெதிராக வருமானக் கூற்றில் விடுவிக்கப்பட்டுள்ளது.

தவிசாளர்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இல.தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 12 இன் நியதிகளின்படி, 2020 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் நிதிக்கூற்றுக்கள் மற்றும் ஏனைய சட்ட மற்றும் ஒழுங்கமைப்பு தேவைப்பாடுகள் மீதான கணக்காய்வாளர் தலைமை அபிப்பிராயின் அறிக்கை.

1. நிதிக்கூற்றுக்கள்

1.1. தகைமைவாய்ந்த அபிப்பிராயம்

2020 டிசம்பர் 31 ஆம் ஆம் திகதியன்று முடிவடைந்த ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வானது 2018 டிசம்பர் 31 இலுள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, விரிவான வருமானக் கூற்று, பங்கு மூலதனத்திலான மாற்றங்களுக்கான கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டுக்கான இலாப நட்டக்கூற்று, விரிவான வருமானக் கூற்று, முடிவடைந்த ஆண்டுக்கான காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள், முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் பொழிப்பு என்பவற்றினை உள்ளடக்கியதாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இல. தேசிய கணக்காய்வுச் சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் உறுப்புரை 154(1) இலுள்ள ஏற்பாடுகளுக்கமைவாக எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. அரசியலமைப்பின் உறுப்புரை 154(6) இலுள்ள ஏற்பாடுகளுக்கமைவாக பாராளுமன்றத்திற்கான எனது அறிக்கையானது விரைவில் சமர்ப்பிக்கப்படும்.

2020 டிசம்பர் 31 இலுள்ளவாறான அதிகாரசபையின் நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டுக்கான அதன் நிதிச் செயலாற்றுகை மற்றும் அதன் காசுப் பாய்ச்சல் என்பன உண்மையானதும் நியாயமானதுமான ஓர் பார்வையினைத் தருகின்றன என்பதோடு முடிவடைந்த ஆண்டுக்கான நிதிக்கூற்றுக்கள் மற்றும் நிதிப்பாய்ச்சல் கூற்றுக்கள் என்பன எனது அறிக்கையின் தகைமை வாய்ந்த அபிப்பிராயத்துக்கான அடிப்படையில் விபரிக்கப்பட்ட விடயங்களின் விளைவுகள் நீங்கலாக இலங்கை அரசு துறை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்குகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 தகைமைவாய்ந்த அபிப்பிராயத்துக்கான அடிப்படை

இலங்கை கணக்கீட்டு நியமங்கள் 7 இற்கமைவாக, மீள் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட வேண்டிய அனைத்துச் சொத்துக்களையும் மீள் பெறுமதி மதிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன் முன்னைய ஆண்டின் இறுதியில் உள்ளவாறு தேய்மானமளிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், ரூபா.83,230,824 பெறுமதியுடைய 422 சொத்து உருப்படிகள் அவை பயன்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் மீள் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டிருந்தன. மீள் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்ட ஒதுக்கமானது திரண்ட இலாபத்தில் சீராக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் வருடாந்த தேய்மானமான ரூபா.30,943,048 மூலதன மானியக் கணக்கில் சீராக்கப்படுதல் வேண்டும். எனவே, மூலதன மானியக் கணக்கின் மீதியான ரூபா.4,338,513 ஆனது பயன்பாடற்ற வருடாந்த கழியும் பெறுமதியாக நிதிக் கூற்றுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கமைவாகவே (SLAuSs) எனது கணக்காய்வினை மேற்கொண்டுள்ளேன். அத்தகைய நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையின் நிதிக் கூற்றுக்கள் பிரிவின் கணக்காய்வுக்கான கணக்காய்வாளர் பொறுப்புக்களில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளன. நான் பெற்றுக் கொண்ட கணக்காய்வு சான்றுகள் போதுமானவையாகவும் எனது தகைமை வாய்ந்த அபிப்பிராயத்திற்குப் பொருத்தமான அடிப்படையினை வழங்குவதாகவும் நான் நம்புகின்றேன்.

1.3 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய தகவல்கள்

ஏனைய தகவலானது நிதிக் கூற்றுக்கள் மற்றும் கணக்காய்வாளரின் அறிக்கை தவிர்ந்த அதிகாரசபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய தகவல்களினையக் கொண்டுள்ளது. ஏனைய தகவல்களுக்கு முகாமைத்துவமே பொறுப்பு வாய்ந்ததாகும்.

எமது அபிப்பிராயமானது ஏனைய தகவல்களை உள்ளடக்காது என்பதுடன் அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஏதேனும் வடிவிலான உத்தரவாதத்தினை வெளிப்படுத்த மாட்டோம்.

நிதிக் கூற்றுக்கள் மீதான கணக்காய்வு எங்களின் கணக்காய்வு தொடர்பில், ஏனைய தகவல்களைப் வாசிப்பதும் அவ்வாறு செய்கையில், ஏனைய தகவல்கள், நிக் கூற்றுக்கள் அல்லது கணக்காய்வில் பெறப்பட்ட எமது அறிவு

அல்லது தவறானதாக தோன்றுகின்றதா என்பதைக் கவனத்தில் கொள்வதும் எமது பொறுப்பாகும்.

அதிகாரசபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையினை வாசிக்கும் போது, உண்மையில் தவறான கூற்றுக்குகள் உள்ளடங்கியுள்ளன என நாங்கள் முடிவு செய்தால் அத்தகைய விடயங்களினைத் திருத்தம் செய்வதற்காக அதிகாரத் தரப்புடன் தொடர்பு கொள்ளப்படுதல் வேண்டும். மேலும் தவறான கூற்றுக்குகள் திருத்தப்பட்டிருக்குமாயின், அரசியலமைப்பின் உறுப்புரை 156(4) இற்கு இணங்கிய வகையில், எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கையில் நாம் அவற்றினை உள்ளடக்குவோம்.

1.4 நிதிக் கூற்றுக்களினைத் தயாரிப்பதற்கு ஆணையளிக்கப்பட்டுள்ள முகாமைத்துவத்தின் கடமைப் பொறுப்புகள்

முகாமையானது மோசடி மற்றும் தவறு காரணமாக ஏற்படும் தவறான வெளிப்படுத்துகையிலிருந்து விடுபட்ட வகையில் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு அமைவாக உண்மையானதும் நியாயமானதுமான நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ளது.

நிதிக் கூற்றுக்களினைத் தயாரிக்குகையில், நீடித்து நிலைத்திருக்கும் நிறுவனமாக அதிகாரசபையின் ஆற்றலினை மதிப்பீடு செய்வது முகாமைத்துவத்தின் பொறுப்பாகும். அத்துடன் வேறு ஏதேனும் மாற்று வழி இல்லாத போது நிதியத்தினைக் கலைப்புச் செய்வதற்கு அல்லது தொழிற்பாட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கான நோக்கம் இருந்தாலன்றி, நீடித்து நிலைத்திருக்கும் அடிப்படையில் கணக்குகளைத் தயாரிப்பதும் நீடித்து நிலைத்திருப்பதுடன் தொடர்புடைய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

ஆணையளிக்கப்பட்டுள்ளவர்கள் மாத்திரமே அதிகாரசபையின் நிதி அறிக்கையிடல் செயல்முறையினை மேற்பார்வை செய்வதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ளார்கள்.

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இல. தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 16(1) இன்படி, நிதியமானது நிதியத்திற்காகத் தயாரிக்கப்பட வேண்டிய வருடாந்த மற்றும் காலப்பகுதிக்குரிய நிதிக் கூற்றுக்களினைத் தயாரிப்பதற்குத் தேவையான அதன் அனைத்து வருமானம், செலவினம், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் உரிய ஏடுகள் மற்றும் பதிவேடுகளைப் பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

1.5 நிதிக் கூற்றுக்களினைக் கணக்காய்வு செய்யும் கணக்காய்வாளரின் கடமைப் பொறுப்புகள்

எனது நோக்கமானது மோசடி மற்றும் தவறு காரணமாக ஏற்படும் தவறான வெளிப்படுத்துகையிலிருந்து முற்று முழுதாக விடுபட்ட வகையில் நிதிக் கூற்றுக்கள் பற்றிய நியாயமான உறுதிப்படுத்துகையினைப் பெற்றுக் கொண்டு எனது அபிப்பிராயத்தினை உள்ளடக்கியுள்ள கணக்காய்வாளர் அறிக்கையினை வழங்குவதேயாகும். நியாயமான உறுதிப்படுத்துகை என்பது உறுதிப்படுத்துகையின் உயர் மட்டத்தினைக் குறிப்பிடுகின்றது. ஆனால், நீடித்து நிலைத்திருக்கின்ற போது, தவறான வெளிப்படுத்துகையினை எப்போதும் கண்டறியும் இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கமைவாக நடாத்தப்பட்ட கணக்காய்வு என்பது உத்தரவாதமல்ல. தவறான வெளிப்படுத்துகையானது மோசடி அல்லது தவறின் காரணமாக எழுகின்றதுடன் அவை ஒவ்வொன்றாகவோ அல்லது மொத்தமாகவோ உண்மையாவையென கருதப்படின், அவைகள் இத்தகைய நிதிக் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட பயன்பாட்டாளர்களின் பொருளாதார ரீதியான தீர்மானங்கள் செல்வாக்குச் செலுத்துமென நியாயமான முறையில் எதிர்பார்க்கப்பட முடியும்

இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்குமைவாக, கணக்காய்வின் பகுதி என்ற வகையில், நான் கணக்காய்வினூடாக தொழில்சார் ஐயுறவினைப் பேணுதல் மற்றும் தொழில்சார் நிறைவேற்றுவதில் ஈடுபட்டு வருகின்றேன். மேலும்:

- மோசடி மற்றும் தவறு காரணமாக ஏற்படும் தவறான வெளிப்படுத்துகையிலிருந்தான இடர்களினை அடையாளங் காணுதல் மற்றும் மதிப்பீடு செய்தல், இத்தகைய இடர்களுக்கு எதிர் வினையாற்றுகின்ற கணக்காய்வு நடைமுறைகளினை வடிவமைத்தல் மற்றும் நிறைவேற்றுதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை அளிப்பதற்குப் போதுமானதும் பொருத்தமானதுமான கணக்காய்வினைப் பெற்றுக் கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, ஆள்மாறாட்டம், வேண்டுமென்றே தவிர்த்தல், தவறாக விளக்கமளித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தல் என்பனவற்றுடன் தொடர்புபடுவதாக அமைவதால் மோசடியின் விளைவாக ஏற்படும் உண்மைக்குப் புறம்பானவற்றினைக் கண்டறியாத இடரானது தவறொன்றின் காரணமாக எழுகின்ற விளைவொன்றிலும் பார்க்க மிகவும் அதிகமானதாகும்.
- அதிகாரசபையின் உள்ளக கட்டுப்பாட்டு பயனுறுதி தொடர்பில் அபிப்பிராயத்தினை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமல்லாது, தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளினை வடிவமைக்கும் பொருட்டு கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளக கட்டுப்பாட்டு புரிந்துணர்வொன்றினைப் பெற்றுக் கொள்ளல்.

- கொடுக்கல் வாங்கல்களினை மதிப்பீடு செய்தல் மற்றும் வெளிப்படுத்துகைகள் உள்ளடங்கலான நிதிக் கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான அடிப்படையினைக் கொண்டிருந்த நிகழ்வுகள் என்பன பொருத்தமானதும் நியாயமானதுமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன
- நீடித்து நிலைத்திருக்கும் நிறுவனமாக தொடர்ந்தியங்குவது குறித்து அதிகாரசபையின் ஆற்றல் தொடர்பில் கணிசமானளவு சந்தேகத்தினை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் அல்லது நிபந்தனைகளுடன் தொடர்புடையதாகவும் நிச்சயமற்றதாகவும் விளங்கும் கணக்காய்வு சான்றினை அடிப்படையாகக் கொண்ட தொடர்ந்து செல்லும் கணக்கீட்டு அடிப்படையின் பயன்பாட்டுப் பொருத்தப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருதல். தற்போதிருக்கின்ற நிச்சயமற்ற தன்மையினை நான் முடிவுக்கு கொண்டு வருவதாயின், நான் நிதிக் கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புடைய எனது கணக்காய்வு அறிக்கையில் கவனத்தைச் செலுத்த வேண்டுமெனவும் அல்லது அத்தகைய வெளிப்படுத்துகைகள் போதுமானவற்றவை எனில் எனது அபிப்பிராயத்தினை மாற்றிக் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றேன். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் என்பன தொடர்ந்து இயங்கும் நிறுவனம் என்ற வகையில் நிதியத்தின் தொடர்ச்சியான இயக்கத்தில் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.
- கொடுக்கல் வாங்கல்களினை மதிப்பீடு செய்தல் மற்றும் வெளிப்படுத்துகைகள் உள்ளடங்கலான நிதிக் கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான அடிப்படையினைக் கொண்டிருந்த நிகழ்வுகள் என்பன பொருத்தமானதும் நியாயமானதுமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எனது கணக்காய்வின் போது அடையாளங் காணப்பட்ட ஏதேனும் முக்கியமான முக்கியமான கணக்காய்வு காண்புகள், உள்ளக கட்டுப்பாட்டுக் குறைபாடுகள் உள்ளடங்கலான ஏனைய விடயங்கள் தொடர்பில் கணக்கீட்டு அலுவலர் கவனம் செலுத்தியுள்ளார்.

2. ஏனைய சட்ட மற்றும் ஒழுங்கமைப்பு தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

- 2.1. 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இல. தேசிய கணக்காய்வுச் சட்டமானது பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பான விதித்துரைத்த ஏற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.

- 2.1.1 எனது அறிக்கையில் தகைமை வாய்ந்த அபிப்பிராயத்திற்கான அடிப்படையின் கீழ் விதித்துரைக்கப்பட்ட விடயங்களிலிருந்தான விளைவுகளுக்கானவை நீங்கலாக, எனது பரிசோதனைகளிலிருந்தான வெளிப்பாடுகளின்படி, கணக்காய்வு நோக்கத்திற்கான அனைத்துத் தகவல்கள் மற்றும் விளக்கங்களினை நான் பெற்றுக் கொண்டுள்ளதுடன் உரிய நிதிசார் பதிவேடுகள் 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 12(அ) இன் தேவைப்பாடுகளின்படி நிதியத்தினால் பேணப்பட்டுள்ளன.
- 2.1.2 நிதிசார் கூற்றுக்கள் 2018 ஆம் ஆண்டின் தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 6(1) (ஈ) (iii) இன் தேவைப்பாடுகளின்படி முன்னைய ஆண்டுடன் இணங்கிய வகையில் தயாரிக்கப்படுகின்றன.
- 2.1.3 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இல. தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 6(1) (ஈ) (IV) இன் தேவைப்பாடுகளின்படி, முன்னைய ஆண்டில் நிதிசார் கணக்கீடுகள் தொடர்பில் என்னால் மேற்கொள்ளப்பட்ட அவதானமானது நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
- 2.2. பின்பற்றப்பட்டுள்ள நடைமுறைகளின் அடிப்படையில் சான்றானது உண்மையான விடயங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் பின்வரும் கூற்றுக்களினை வெளிப்படுத்துவதற்கு எனது கவனத்திற்கு எதுவுமே வந்திருக்கவில்லை.
- 2.2.1. 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இல. தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 12(ஈ) இன் தேவைப்பாடுகளின்படி, சாதாரண வியாபார விடயங்களுக்கு அப்பால் நம்பிக்கை நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஏதேனும் ஒப்பந்தங்களில் ஏதேனும் நேரடி அல்லது மறைமுக அக்கறையினை நம்பிக்கை நிதியத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்எவரேனும் கொண்டுள்ளாரா.
- 2.2.2. கீழே குறிப்பிடப்பட்டுள்ள அவதானம் நீங்கலாக, 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இல. தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 12(ஊ) பிரிவின் தேவைப்பாடுகளின்படி, நம்பிக்கை நிதியமானது நம்பிக்கை நிதியத்தின் ஆளும் குழுவினால் வழங்கப்பட்ட ஏதேனும் ஏற்புடைய எழுத்து மூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் இணங்கியுள்ளதா.

**சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள்
கட்டளைகளுக்கான உசாத்துணை**

விபரணம்

(அ) 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இல. தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 16(2)

வரைபு வருடாந்த செயலாற்றுக்கை அறிக்கையானது 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிதிக் கூற்றுக்களுடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமென்ற போதிலும், அதிகாரசபையானது வரைபு செயலாற்றுக்கை அறிக்கையினை சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளினை மேற்கொண்டிருக்கவில்லை.

(ஆ) 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இல. நிதிச் சட்டத்தின் 8 ஆம் பிரிவு

அதிகாரசபையானது 2020 ஆம் ஆண்டுக்கான வரைபு வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளினை தயாரிப்பதற்கும் ஆளுநர் சபையின் அங்கீகாரத்தினைப் பெறுவதற்கும் நடவடிக்கை எதனையும் எடுத்திருக்கவில்லை.

(இ) 2016 மார்ச் 31 ஆம் திகதிய 05/2016 ஆம் இல. பொது நிருவாக சுற்றறிக்கையின் 755(6) நிதிசார் ஒழுங்குவிதிகள்.

அதிகாரசபையானது நிதி ஒழுங்குவிதிகள் மற்றும் சுற்றறிக்கைகளின்படி, இருப்பு மதிப்பீட்டுச் சபையினை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஈ) 2014 ஆம் ஆண்டின் பெப்ரவரி 17 ஆம் திகதிய 01/2014 ஆம் இல. பொது நிருவாக சுற்றறிக்கை

அதிகாரசபையானது வருடாந்த செயல்திட்டத்தினைத் தயாரித்திருக்கவில்லை என்பதுடன் 2020-2022 வரையிலான மூன்று வருட காலப்பகுதிக்கு ஒருங்கிணைந்த திட்டத்தினையும் தயாரித்திருக்கவில்லை.

2.2.3 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இல. தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 12 (எ) இன்படி, நம்பிக்கை நிதியமானது அதன் தத்துவங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளுக்கமைவாக செயலாற்றியிருக்கவில்லை.

(அ) 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவு 60(6) இற்கமைய, அதிகாரசபையானது கடந்த காலங்களில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளினை வாடிக்கையாளர்களுக்குத் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென்ற போதிலும் அவ்வாறு வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

(ஆ) 2000 ஆம் ஆண்டின் 9 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவு (61(3) இன்படி, விதித்துரைக்கப்பட்டவாறான நியமங்கள் மற்றும்

விபரக்குறிப்புகளிலுள்ளவாறு, 2020 இல் 299 மாதிரிகளில் 112 மாதிரிகள் உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், அத்தகைய உருப்படிகளைத் தடுப்பதற்கோ அல்லது தடுத்து வைப்பதற்கோ நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- 2.2.4. 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இல. தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 12 (ஏ) இன் தேவைப்பாட்டின்படி, ஏற்புடைய சட்டவிதிகளுக்கிணங்கிய வகையில் நம்பிக்கை நிதியத்தின் மூலவளங்கள் குறித்த கால எல்லையினுள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் பயனுறுதி வாய்ந்த வகையிலும் பொருட்களுக்கான பெறுகைகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு பயன்படுத்தியிருக்கவில்லை.

3. ஏனைய கணக்காய்வு அவதானங்கள்

(அ). 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையளார் அலுவல்கள் சட்ட திருத்தமானது 2004 இல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மீளாய்வு ஆண்டிலேனும் குறித்த திருத்தங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.

(ஆ) பாவனையளார் அதிகாரசபையின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியானது 136 ஆகும் என்பதுடன் அது தற்போதைய எண்ணிக்கை 531 ஆகும். எனவே, தற்போது 136 பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டில் ரூபா.831,222 தொகையானது பத்திரகை விளம்பரங்களைப் பிரசுரிப்பதற்குச் செலவிடப்பட்டுள்ள போதிலும், 2021 பெப்ரவரி 22 ஆம் திகதி வரையில் மூன்று பதவி வெற்றிடங்கள் மாத்திரம் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், 2021 ஒக்டோபர் 01 ஆம் திகதியன்று 4 புலனாய்வு உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்களின் சம்பளங்கள் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மற்றும் மேலதிக / தொழில்சார் தகைமைகளுக்கான புள்ளிகளை வழங்குவது தொடர்பான வகையீடு தயாரிக்கப்படாமை மற்றும் வினைத்திறன் தடைகாண் பரீட்சைகள் உரிய திகதிகளில் சித்தியடையாமை போன்ற காரணங்களினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

(இ) 2020 ஜூலை 29 ஆம் திகதிய 2186/17 ஆம் இல. வர்த்தமானி அறிவித்தலினூடாக ஆய்வுகூட பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பாவனையளார் அலுவல்கள் அதிகாரசபையானது பாவனையளர்களுக்கு குறித்த கட்டுப்பாட்டு விலையில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது குறித்து விசாரகைகள் எதனையும் நடாத்தியிருக்கவில்லை.

- (ஈ) 2020 இல் நீதிவானினால் ரூபா.7,676,874 தொகையுடைய குற்றப்பணங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், 154 காசோலைகள் காலங்கடந்து நீதிமன்றத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன. காசோலைகள் வழங்கப்பட்ட நாட்களிலிருந்து 45 நாட்கள் கடந்து விட்ட போதிலும் காசோலையினை மீட்டு அவற்றினை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குத் திகதி வரையில், அதிகாரசபையானது அவற்றினை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளினை மேற்கொண்டிருக்கவில்லை.
- (உ) 2015 இலிருந்து 2020 வரை சட்டப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட 1,556 முறைப்பாடுகளில், 2020 டிசம்பர் 31 வரையில் 678 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன் 166 முறைப்பாடுகள் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளன. 256 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளதுடன் 456 முறைப்பாடுகளுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய 456 முறைப்பாடுகளில், 175 முறைப்பாடுகள் 2018 ஆம் ஆண்டுக்கான விசாரணைகளுக்காக குறித்துரைக்கப்பட்டுள்ளன. விசாரணைகளுக்காக குறித்துரைக்கப்பட்ட 80 முறைப்பாடுகளில் 04 முறைப்பாடுகளுக்கு மட்டும் தீர்வு காணப்பட்டுள்ளதுடன் 74 முறைப்பாடுகளுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- (ஊ) பாவனையாளர்கள், சந்தை விலைகளினை உடனடியாகத் தெரிந்து கொள்ளுதல் மற்றும் உடனடி முறைப்பாடுகளினை மேற்கொள்ளுதல் போன்ற நோக்கங்களினை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு ரூபா.9,188,396 செலவில் துரித இலக்கமொன்று செயற்படுத்தப்பட்டது. 2020 மார்ச்சிலிருந்து டிசம்பர் 5,104 முறைப்பாடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் மீளாய்வு ஆண்டான இந்த வருடத்தின் இறுதி வரையிலும் 3790 முறைப்பாடுகளுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அதற்கிணங்க, மீளாய்வு ஆண்டின் 10 மாதங்களுக்கான முறைப்பாடுகளில் 74% ஆனவை தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அதிகாரசபையானது, மீளாய்வு ஆண்டின் ஜனவரியிலிருந்து பெப்ரவரி வரையிலான 02 மாதங்களுக்கு தரவுத் தளத்தினைப் பேணியிருக்கவில்லை.
- (எ) மீளாய்வு ஆண்டில், அதிகாரசபையானது 15,923 திடீர் சோதனைகளினை நடாத்தியுள்ளதுடன் இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 34% வீழ்ச்சியினைக் காட்டுகின்றது. மேலும், ரூபா.39,094,340 தொகையானது 2019 ஆம் ஆண்டில் தண்டப்பணமாக அறவீடு செய்யப்பட்டுள்ளதுடன் மீளாய்வு

ஆண்டில் இது ரூபா. 21,826,267 ஆக இருந்துள்ளதுடன் இது 44% வீழ்ச்சியினைப் பதிவு செய்துள்ளது.

- (ஏ) சுவிற்சலாந்து நாட்டினைச் சேர்ந்த SICPA Security Solutions உடன் ஒரு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பாவனையாளர் தமது பொருட்களின் தரத்தினை அடையாளங் காணும் நோக்கில் இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த ஒப்பந்தமானது நடைமுறைப் படுத்தப்படாததால் 2018 இல் சர்வதேச வர்த்தக மன்றத்தில் நடுவத் தீர்ப்புக்குட்படுத்தப்பட்டது. பணிப்பாளர் சபையின் ஆலோசனைப்படி, நீதித்துறை சார்ந்த விவகாரங்களுக்கு அதிகாரசபையின் நிதியத்திலிருந்து செலவிடப்பட்ட ரூபா.55 மில்லியன் தொகையினைக் கொடுத்துத் தீர்ப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவு 49(3) இல் விதித்துரைக்கப்பட்ட செலவுகளைப் பொறுப்பேறக் வேண்டியிருந்த போதிலும், அதில் வழங்கப்பட்டுள்ள நியதிகளின்படி, ரூபா.55 மில்லியனை மீள் நிதியிடுவதற்கு மீளாய்வு ஆண்டில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் மேற்குறித்த அங்கீகாரத்தின்படி, அதிகாரசபையானது 2020 ஜூலையிலிருந்து டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் மேற்குறித்த நடுவத் தீர்ப்புக்கான செலவான ரூபா 22,162,690 இனைப் பொறுப்பேற்றுக் கொண்டது.

டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன
கணக்காய்வாளர் நாயகம்

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இல. தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12 பிரிவின்படி, 2020 டிசம்பர் 31 இலுள்ளவாறான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் நிதிக்கூற்றுக்கள் மீதான தவிசாளரின் கருத்துரைகள்.

1. நிதிக் கூற்றுக்கள்

2020 ஆம் ஆண்டுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் நிதிக் கூற்றுக்கள் மீதான கணக்காய்வாளர் நாயகத்தின் தகைமை வாய்ந்த கருத்துரைகள் மற்றும் நிதிக் கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்புடமை மற்றும் கணக்காய்வுக்கான கணக்காய்வாளரின் பொறுப்புடமை என்பவை தொடர்பில் நான் கவனம் செலுத்தியுள்ளேன்.

1.2 நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புக்களினை அறிக்கையிடுவதில் எழுகின்ற தவறானது எதிர்காலத்தில் திருத்தியமைக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும்.

1.5. ஏனைய சட்ட மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளினை மீதான அறிக்கை

நான், ஏனைய சட்ட மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தும் தேவைப்பாடுகள் மீதான கணக்காய்வாளரின் அவதானங்களினை ஆய்வு செய்து ஏதேனும் வினைத்திறனின்மைகள் இருக்குமிடத்து அவற்றினைத் திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

2.2.2 இத்தகைய அறிக்கைகளின் (அ), (ஆ) மற்றும் (இ) பிரதிகள் 2020.05.11 ஆம் திகதியன்று கணக்காய்வு அலுவல்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

(ஈ) தற்போது நிலவும் நோய்த் தொற்று காரணமாகபாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது 2020 இலிருந்து 2022 வரையிலான மூன்று வருட காலப்பகுதிக்குரிய திட்டமொன்றினைத் தயாரித்திருந்ததுடன் 2021 ஆம் ஆண்டுக்காக செயற்பாடுகளினை திட்டமிட்டு அமுல்படுத்தியிருந்தது. அதற்கிணங்க, 2021 ஆம் ஆண்டுக்கான செயல்திட்டமொன்று மாத்திரம் அமுல்படுத்தப்பட்டது.

2.2.3

(அ) எதிர்காலத்தில் இந்த முறைமைக்காகப் பொருத்தமான முறையையொன்றினை வகுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குற்றங்களினை மேற்கொண்டுள்ள ஆட்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளினைப் பிரசுரிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளினை மேற்கொள்வதற்கும் எதிர்காலத்தில் இதற்குப் பொருத்தமான முறையையொன்றினை வகுப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

(ஆ) மேற்கொள்ளப்பட்ட மாதிரிச் சோதனைகள் பாதகமான பெறுபேறுகளினை வெளிக் கொணர்ந்துள்ள போதிலும், கட்டாயமாக தரப்படுத்தப்பட வேண்டிய 12 தயாரிப்புப்

பிரிவுகளின்படி, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பொருட்கள் நீங்கலாக, சட்டத்தின் ஏற்பாடுகளில், பொருட்களைக் குவித்தல் மற்றும் தடை செய்தலுக்காக கிடைக்க முடியாதவையாகவுள்ளன. அத்தகைய சந்தர்ப்பங்களில், நீதிமன்றத்தின் தந்துணிபானது பயனுறுதியாக அமையும்.

3. ஏனைய விடயங்கள்

(அ) சட்ட வரைஞரானவர் சட்டத்திற்குரிய திருத்தங்களை ஆய்வு செய்துள்ளதுடன் சட்டமா அதிபருக்கு அவற்றினை குறித்துரைத்துள்ளதுடன் பின்னர் அவற்றினை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு குறித்துரைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தில் மேலதிக திருத்தங்கள் உள்ளடக்கப்படுதல் வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க, சட்ட வரைஞருக்குத் திருத்தங்களை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

(ஆ) 2020 ஆம் ஆண்டின் இறுதியில் காணப்பட்ட 136 வெற்றிடங்களில், 82 வெற்றிடங்கள் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கானதாகும். எவ்வாறாயினும், 2018 ஆம் ஆண்டின் நி.பி.71 இற்கமைவான பதவியினர் ஆட்சேர்ப்பு விடயங்களைக் கவனத்தில் கொள்ளாது, 207 புலனாய்வு உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டிருந்தார்கள். மாவட்ட அலுவலகங்களில் போதுமானளவில் புலனாய்வு உத்தியோகத்தர்கள் காணப்படுவதால், மேலும் புலனாய்வு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான தேவை ஏற்படவில்லை.

அத்துடன், 2020 ஆம் ஆண்டில் 10 பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 06 பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், நாட்டில் அமுல்படுத்தப்பட்ட பிரயாணத் தடைகள், தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக நேர்முகப் பரீட்சைகளை ஒத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

2019 ஒக்டோபர் 01 ஆம் திகதியன்று 04 சிரேஷ்ட புலனாய்வு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வது தொடர்பான சபைத் தீர்மானத்தின்படி, ஆரம்ப கட்ட விசாரணைகளை நடைத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

(இ) வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கணக்காய்வுத் திகதி வரையில் ஆய்வுக்கூட பரிசோதனைகளுக்கு அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் சோதனைகள் மேற்கொள்ளப்படாத போதிலும், அதிகாரசபை இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன், பல ஆய்வுக்கூடங்கள் கட்டுப்பாட்டு விலையில் அத்தகைய பரிசோதனைகளுக்கான கட்டணங்களை அறவிட்டு வருகின்றன.

ஆய்வுகூடமொன்றின் மீது நடாத்தப்பட்ட திடீர் சோதனையின் போது, கட்டுப்பாட்டு விலைக்கு மேலாக கட்டணங்கள் அறவீடு செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப் பட்டுள்ளதுடன் நாடு வழமைக்குத் திரும்பியதும் சட்ட நடவடிக்கை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். ஆய்வுகூட பரிசோதனைகளுக்காக அறவீடு செய்யப்படும் கட்டணங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு அனைத்து அலுவலகங்களுக்கும் அறியத் தருவதற்கு நான் நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.

(ஈ) இத்தகைய காசோலைகள் இந்த காசோலைகள், செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்காக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் திருப்பி அனுப்பப்பட்ட காசோலைகள் ஆகும், ஏனெனில் அவை அதிகாரத்தை அடையும் போது அவற்றின் செல்லுபடியாகும் காலம் ஏற்கனவே காலாவதியாகிவிட்டது. கடந்த ஆண்டில் (2020) நாட்டில் நிலவிய கொவிட் நோய்த் தொற்று காரணமாக, தபால் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்ததுடன் தனிமைப்படுத்தப்பட்ட அத்தகைய பிரதேசங்களிலுள்ள அலுவலகங்களுக்கு ஊழியர்களை கடமைக்கு அழைப்பது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அனுப்பி வைக்கப்பட்டிருந்த காசோலைகள் அவற்றின் செல்லுபடியாகும் காலத்தினை நீடிப்பதற்காக நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியிருந்தன.

(உ) 2015 இலிருந்து 2020 வரையிலான காலப்பகுதியில், சட்டப் பிரிவில் பதிவு செய்யப்பட்டிருந்த 1556 முறைப்பாடுகளில் 2020.12.31 ஆம் திகதி வரையில் 524 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டிருந்ததுடன் 166 முறைப்பாடுகள்தள்ளுபடி செய்யப்பட்டிருந்தன. 410 முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் அழைக்கப்படுவதற்கு அட்டவணையிடப்பட்டிருந்தன. அழைக்கப்பட வேண்டிய 456 முறைப்பாடுகளில் 175 முறைப்பாடுகள் 2018 விசாரணைகளுக்காக குறித்துரைக்கப்பட்டன. மீளாய்வு ஆண்டு காலப்பகுதியில் செய்யப்பட்ட 80 முறைப்பாடுகளில் 04 முறைப்பாடுகளுக்கு மட்டும் தீர்வு காணப்பட்டதுடன் 74 முறைப்பாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை

ஊ) கொவிட் 19 காரணமாக முறையான வேலைக்கான அறிக்கையினை உத்தியோகத்தர்கள் மேற்கொண்டமையால், 1977 எனும் துரித இலக்கத்தினூடாக பெற்றுக் கொள்ளப்பட்ட முறைப்பாடுகளினை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்திருக்கவில்லை. 2020 மார்ச்சிலிருந்து, அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் உரிய முறைப்பாடுகளினை அனுப்பி வைக்கும் வகையில் தரவுத் தளமானது மேம்படுத்தப்பட்டிருந்ததுடன் குறித்த தரவுத் தளத்தில் மாவட்ட உத்தியோகத்தர்களினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பதிவேற்றப்பட்டுள்ளன. அதற்கிணங்க, 1977 துரித இலக்கத்தினூடாக பெற்றுக் கொள்ளப்படும் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

2020 ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கான தரவானது, கணக்காய்வுத் திகதியிலுள்ளவாறான தரவுத் தளத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இது ஏற்கனவே இற்றைப்படுத்தப்பட்டிருந்தது.

(எ) 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மிகவும் குறைவாகும். 2020 இல் 26,004 திடீர் சோதனைகளினை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 2020

மார்க்சிலிருந்து கோவிட் நோய்த்தொற்று அதிகரித்தமையின் காரணமாக களப் பரிசோதனை நடவடிக்கைகளை முறையாக நடாத்த முடிந்திருக்காமையால் குறித்த ஆண்டுக்கான சோதனைகளின் உண்மையான எண்ணிக்கை 15,923 ஆக மட்டுப்படுத்தப்பட்டது.

அதற்கிணங்க, 2020 ஆம் ஆண்டுக்கான தண்டப்பண வருமான பெறுமதியானது, 2019 ஆம் ஆண்டுக்கான தண்டப்பண வருமானத்திலும் பார்க்க குறைவானதாகும். எவ்வாறாயினும், வழமையாக நீதவான் நீதிமன்றங்களில் திடீர் சோதனைகள் தொடர்பான வழக்குகள் தாக்கல் செய்யப்படும் போது, அத்தகைய வழக்குகளுக்கான தண்டப்பணங்கள் உரிய நீதிமன்றத்தின் நீதவானால் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே, திடீர் சோதனைகளுக்கான குற்றப் பணங்களை தீர்மானிப்பது பாவனையாளர் அதிகாரசபைக்கு வெளியேயாகும்.

- (ஏ) அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, அதிகாரசபையின் பணிப்பாளர் சபையானது நிதி அமைச்சினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு அதிகாரசபையின் நிதியத்திலிருந்து சர்வதேச நடுவத்தீர்ப்பு நடைமுறைகளுக்குத் தேவையான செலவுகளைப் பொறுப்பேற்பதற்கு தீர்மானித்துள்ளதுடன் அதங்கிணங்க, ரூபா. 22,162,690 தொகையானது பொறுப்பேற்கப்பட்டது.



மேஜர் ஜெனரல். சாந்த திசாநாயக்க (ஓய்வு)
தவிசாளர்